

மே 2014 May | இதழ் 280 ISSUE

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



கனடிய தமிழர் சமூக பொது ஆயம்



வேள்வித் திருமகன்



சங்கீத சங்கமம்



24th Year

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

Growing
with the
Community
ESTD-1991



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறண்டோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேற்ஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
குயின்ரஸ் துரைசிங்கம்
அனோஜினி குமாரதாசன்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாசன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

ஆசிரியரிடமிருந்து

From the Editor

தடை எது வந்தாலும்....

இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் ஒருவகைத் தடை உத்தரவைப் பிரகடனம் செய்தது. அடிக்கடி 'இறையாண்மை' பேசும் இலங்கை அரசு, தனது இறையாண்மை எல்லையைக் கடந்து இந்தத் தடை உத்தரவை பிரகடனம் செய்தது வியப்புக்குரியது.

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் பதினாறு தமிழர் அமைப்புகளையும், இருநூற்று இருபத்து நான்கு தனியாட்களையும் இந்தத் தடைப்பட்டியலில் சேர்த்துள்ளது இலங்கை அரசு. இன்னும் பட்டியல் வரவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

திடீரென இப்படியொரு தடைப்பட்டியலை வெளியிடக் காரணமென்ன? இதன் இலக்கு என்ன?

ஜெனீவாவில் மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட வேளையில் புலம்பெயர் தமிழர் எடுத்திருந்த வகிப்பாகம் பகிரங்கமானது. போர்க்குற்றம் என்று கூறப்படும் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை அதற்குரிய இடத்தில் கொண்டு சென்று நிறுத்த வேண்டுமென்பதில் புலம்பெயர் தமிழர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆத்மசுத்தியான பணி இரகசியமானதல்ல.

இவைகளுக்கும் அப்பால், எதிர்வரும் காலங்களில் புகலிடத் தமிழர் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக அச்சமடைந்துள்ள இலங்கை அரசு, ஒட்டுமொத்தமாக உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினத்தை அச்சமுட்டி அடக்கி ஒடுக்க எடுத்திருக்கும் முதலாவது நடவடிக்கையாகவே தடையை நோக்கலாம்.

புகலிடத் தமிழர் தாயக உறவுகளுக்கு வழங்கிவரும் வாழ்வாதார உதவிகள், வெளிநாட்டு அரசாங்கங்களோடு இவர்களுக்கிருக்கும் நெருக்கமான உறவு, இலங்கையில் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணருதலில் இவர்கள் ஏற்றிருக்கும் பணி போன்ற இன்னோரன்ன சட்டபூர்வமான பங்களிப்புகளை முடக்குவதற் - காகவே இவர்கள் மீது 'பயங்கரவாதம்' என்னும் பட்டம் சூட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் சர்வதேச அரசுகளை ஈழத்தமிழரிடமிருந்து பிரித்து வைப்பதும், மேற்கூலக அரசுகளையும் தமிழர் அமைப்புகளுக்குத் தடையைக் கொண்டு வரவைப்பதும் எண்ணமாக இருந்தது என்பதை இலங்கையின் ஜனாதிபதியும் அமைச்சர்களும் அம்பலப்படுத்திவிட்டனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேறவில்லை.

ஜெனீவாவின் மூன்றாவது தீர்மானத்தை ஐ. நா. அமைப்பு நேர்த்தியாக அமுல்செய்ய இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை. இவ்வேளையில், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களும் அவர்களின் அமைப்புகளுமே சாட்சிகளாக அமையப்போகின்றனர் என்பது இலங்கை அரசுக்கு நன்கு தெரியும்.

அதற்கு முன்னரே இவர்களைப் பயங்கரவாதிகளெனப் பிரகடனம் செய்து தடையையும் விதித்துவிட்டால், இவர்களைச் செல்லாக்காசாக்கி விடலாமென்ற முட்டாள்தனமான மகிந்த சிந்தனையைத் தகர்த்தெறிந்து, இனப்படுகொலை புரிந்த பாசிச அரசை யுத்தக்கூண்டில் நிறுத்த தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து களத்திலிறங்க வேண்டும்.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thuraisingam
Anojini KumaradasanGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. KumaradasanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

தொழிற்றுறை திறமையாளருக்கு 'கடுகதி விசா' Express Entry Visa

வெளிநாடுகளில் வசிக்கும் தொழிற்றுறை உள்ளவர்கள் கனடாவில் குடியேறி அத்துறையில் பணிபுரிவதற்கு வசதியாகக் 'கடுகதி நுழைவு' விசா வழங்கும் புதிய திட்டமொன்றைக் கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

'Express Entry' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் அடுத்த வருடம் (2015) ஜனவரி மாதமளவில்தான் நடைமுறைக்கு வருமென்று கனடிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலக்சாந்தர் அறிவித்துள்ளார்.

கனடாவில் தொழில் புரிவதற்கு வெளிநாடுகளிலிருந்து ஆட்களை வரவழைக்கும் திட்டத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் பற்றிக் கடந்த மாத முதல்வாரத்தில் அறிவிக்கப்பட்டது. 18 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட குடிவரவு மாற்றங்களில் இந்தத் திட்டம் முக்கியமான ஒன்று.

கனடாவில் காலியாகவுள்ள தொழிற்றுறை இடங்களை நிரப்புவது, உள்நாட்டில் தகுதியானவர் இல்லாதவிடத்தில் வெளிநாட்டினரை வேலைக்கழைப்பது, தற்காலிகமாக வெளிநாட்டாவரை வேலைக்கு அமர்த்துவது போன்ற நிகழ்காலத் திட்டங்கள், புதிய திட்டம் அமுலுக்கு வரும்போது ரத்தாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்காலிக வேலைத்திட்டத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றது தொடர்பான விசாரணைகள் ஒருபுறம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் சட்டபூர்வமாக இயங்கும் தொழிற்றுறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான தகுதிபெற்ற ஒருவரைத் தாமதமின்றி வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வரவழைப்பதற்கு வசதியாகவே 'கடுகதி நுழைவு' விசாத்திட்டம் கொண்டு வரப்படுகின்றது.

இவ்வாறு வேலைக்கு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படுபவர்கள் தற்காலிகமாக வருபவர்களாகவன்றிக் கனடாவில் நிரந்தரமாகக் குடியிருக்க விரும்புவதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக அமையவுள்ளதாகத் தெரியவருகின்றது.

அகதிக் கோரிக்கையாளரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்களுக்குள் முரண்பாடு;
ஒருவர் ஏற்கப்படுவது என்பது ஒருவகை அதிர்ஷ்டமே!

Refugee claims acceptance in Canada appears to be 'luck of the draw' despite reforms

கனடாவில் அகதிநிலை கோருபவர்கள் தொகை முன்னைய எந்தக் காலத்தையும்விட கடந்த ஆண்டிலேயே (2013) மிகக்குறைவானதென்ற விபரத்தைக் கடந்த மாத இதழில் தெரிவித்திருந்தோம்.

அதனிலும் பார்க்க அதிர்ச்சியான ஒன்றாகக் கனடாவில் அகதிநிலை கோருபவர்கள் நிராகரிக்கப்படுவது பற்றிய விபரம் இப்போது வெளியாகியுள்ளது.

அண்மையில் குடிவரவுச் சட்டத்தில் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதையடுத்து, அகதிக் கோரிக்கை விசாரணை நீதிபதிகளாகக் (IRB Adjudicator) கடமையற்றுபவர்கள் நியமனத்திலும் மாற்றம் வந்தது. முன்னர், அரசியல் நியமனங்களாகவே இப்பதவிகள் இருந்தன. இப்போது அரசாங்க உத்தியோகத்தர்கள் இப்பதவிக்கு நிரப்பப்படுகின்றனர்.

இத்தகைய மாற்றத்தின் பின்னரான அகதிக் கோரிக்கை விசாரணைத் தீர்ப்புகளின் முடிவுகள் தொடர்பான ஓர் ஆய்வானது, தீர்ப்பு வழங்குபவர்களிடையே நிலவும் மாறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. விசாரணை நீதிபதியாகக் கடமையற்றும் ஓர் பெண்மணி தாம் விசாரணை நடத்திய அனைத்து அகதிக் கோரிக்கையாளர்களையும் நிராகரித்துள்ளார். அதேசமயம், மற்றையவர்கள் தாம் விசாரணை நடத்திய அனைவரையும் அங்கீகரித்துள்ளனர்.

Despite sweeping changes to the Immigration & Refugee Board that shifted decisions from political appointees to civil servants, a new analysis of who became a refugee in Canada shows massive discrepancy between decision makers, with one adjudicator rejecting every claim coming before her and others accepting all of them.

கடந்த வருடம் நடைபெற்ற அகதிக் கோரிக்கை விசாரணைகள் தொடர்பாகத் தெரியவந்துள்ள இன்னொரு தகவல் பெரும் அச்சம் தருவது. விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னரே அதற்கான தீர்ப்பை விசாரணை நீதிபதிகள் தீர்மானித்து விடுகின்றனராம். இப்படியாகத் தீர்மானிப்பதே அகதிக் கோரிக்கையாளரின் தலைவதியாக மாறிவிடுகின்றது.

“இப்படியாகத் தீர்ப்புகள் தீர்மானிக்கப்படுவது அதிர்ஷ்டம் பார்க்கப்படுவது போன்றது. இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். அகதியின் கோரிக்கைத் தீர்ப்பு என்பது அநேகமாக அவருக்கு வாழ்வா, சாவா என்பது போன்றது. பிழையான தீர்ப்பு வழங்கப்படுகையில் ஒருவர் சித்திரவதை அல்லது மரணத்தை எதிர்பார்க்கும் வகையில் திருப்பி அனுப்பப்படுகின்றார்” என்று மேற்கொண்ட ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ஷோன் றிஹாக் தெரிவித்துள்ளார். இவர் யோர்க் பல்கலைக்கழக ஓஸ்கட் சட்டக் கல்லூரியைச் சேர்ந்தவர்.

முன்னைய நடைமுறையின் கீழ் மொன்றியலில் அகதிகள் விசாரணை நீதிபதியாகக் கடமையாற்றிய சோபி றோய் என்பவர், தாம் விசாரணை செய்த 23 அகதிக் கோரிக்கைகளில் ஒன்றைக்கூட ஏற்கவில்லை. ரொறன்ரோவில் கடமையாற்றிய சமஷ் அல்டனா என்பவர் தாம் விசாரணை செய்த முப்பது கோரிக்கைகளில் என்பது வீதமானவைகளை அங்கீகரித்தார். ஆனால் சமஷ் இப்போது பணியில் இல்லை.

தற்போதைய நடைமுறையின் கீழ் மொன்றியலில் கடமையாற்றும் ஸ்டீபன் மொறின் விசாரணை செய்த 50 கோரிக்கைகளில் பதினாறு வீதத்தை மட்டுமே அங்கீகரித்துள்ளார். எண்ணிக்கை அடிப்படையில் இதுவே ஆகக் குறைந்ததாகும். மாறாக, ரொறன்ரோவில் கடமையாற்றும் கிறிஸ்தோபர் மார்க்கன்கிவிஸ்தாம் தாம் விசாரித்த 85 கோரிக்கைகளில் 89.4 வீதத்தை அங்கீகரித்துள்ளார்.

6/ஸ்தி





றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்



கனடாவிலுள்ள குழந்தைகளில் 31 சதவீதமானவர்கள் அவர்களின் வயதுக்கு மீறிய எடையைக் கொண்டவர்களாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கனடாவின் எதிர்காலம் ஆரோக்கியமானவர்களைக் கொண்டதாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. படுக்கையறைத் தொலைக்காட்சிகள், நவீன தொழில்நுட்ப விளையாட்டுகள் போன்றவைகளில் இவர்கள் அதிக நேரத்தைச் செலவிடுவதால் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய ஆரோக்கிய முக்கியத்துவத்தை இழந்தவர்களாக அதிக உடற்பருமன் பெறுகின்றார்களென ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. சுமார் 59 சதவீத குழந்தைகள் படுக்கையறைத் தொலைக்காட்சியின் பார்வையாளர்களாகவுள்ளனர்.

புதிய தொழில்நுட்ப வசதிகளும் இணையத்தளப் பாவனையும் தனிநபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் சம்பவங்கள் கனடாவில் அதிகரித்து வருகின்றது. அண்மையில் கனடாவின் வருமான வரித்திணைக்களத்தில் பாதுகாப்பாக இருந்த பலரது ரகசியத் தகவல்கள் மின்னஞ்சல் வழியாக எமாற்றப்பட்டு பெறப்பட்டது தெரியவந்தது. அதேபோன்று சுமார் 900 பேரின் சமூக காப்புறுதி அட்டை இலக்கம் களவாடப்பட்டுள்ளது. இதன் காரணமான சில சேவைப் பாதிப்புகளால், 'ஒன் லைன்' வழியாக வருமான வரி ஆவணங்கள் தாக்கல் செய்வதை மே மாதம் 5ம் திகதி வரைக்கும் பின்போட வேண்டியேற்பட்டது.

மக்கள் மிகவும் அமைதியாக வாழும் நாடுகளில் கனடா எட்டாம் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு நாட்டினதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகளின் அடிப்படையில் மக்களின் அமைதி வாழ்க்கை கணிப்பிடப்பட்டு புள்ளி வழங்கப்பட்டது. பயங்கரவாத அல்லது தீவிரவாதமுமின்றி, வெளிநாட்டு அச்சுறுத்தலில்லாது மக்கள் வாழும் நாடாக ஐஸ்லாந்து தெரிவாகி முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாமிடத்திலிருந்து எட்டாம் இடம் வரையான இடங்களை முறையே பின்வரும் நாடுகள் பெற்றுள்ளன: டென்மார்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா, சுவீட்சர்லாந்து, ஜப்பான், பின்லாந்து, கனடா.

கனடாவில் அங்கீகாரமில்லாத மருந்து வகைகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை சுகாதாரத் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சில மருந்து விற்பனை நிலையங்கள் மீது நடத்தப்பட்ட திடீர்ச் சோதனையில் இவ்வகையான மருந்துகள் கைப்பற்றப்பட்டன. சில எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் அங்கீகாரமில்லாத மருந்துகள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவைகளைப் பாவிப்பதால் பாரதூரமான பக்க விளைவுகள் ஏற்படுமென்று சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

கனடிய மத்திய அரசின் கீழ் கடமையாற்றும் சுமார் 9000 ஆட்களை விரைவாகப் பணிநீக்கம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த மூன்று வருடங்களுக்குள் சுமார் முப்பதாயிரம் மத்திய அரசாங்க உத்தியோகத்தர்களைப் பணிநீக்கம் செய்யும் திட்டத்தில் இது முதல் தொகுதியாக அமையவுள்ளது. படிப்படியாக நடைபெறும் இப்பணிநீக்கமானது அரசாங்க உத்தியோகத்தர்கள் தொகையை 2006ம் ஆண்டில் இருந்த தொகைக்குக் கொண்டு வருவதாக அமையும். அரசாங்கத்தின் செலவைக் குறைக்கும் ஒரு வழியாக இதனை ஸ்டீபன் ஹாப்பர் அரசு நோக்குகின்றது.

செல்வம் படைத்த நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் நாடாக கனடா தெரிவாகியுள்ளது. இதற்கு முன்னர் இந்த இடத்தை அமெரிக்கா வகித்து வந்தது. மிலேனியத்துக்குப் பின்னர் கனடாவின் நடுத்தர வர்க்கத்தினர் பின்நங்கியிருந்ததாகவும், தற்போது அமெரிக்காவைவிட கனடிய நடுத்தர வர்க்கத்தினர் முன்னேறியிருப்பதாகவும் ஆய்வு மேற்கொண்ட 'நியூயோர்க்' டைம்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது. கனடிய நடுத்தர வர்க்கத்தினரின் 2000ம் ஆண்டில் இருந்ததைவிட சுமார் இருபது சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் அமெரிக்க நடுத்தர வருமானத்தில் இக்காலத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

குயின்ரஸ் துரைசிங்கத்தின் இரு நூல்களின் வெளியீட்டு விழா

எழுத்தாளர் குயின்ரஸ் துரைசிங்கத்தின் 'கவிச்சரம்' (கவிதைத் தொகுப்பு), 'வரலாற்றில் இன்று' (வரலாற்றுத் தகவல்களின் தொகுப்பு) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா இந்த மாதம் 24ம் திகதி, ஸ்காப்பரோ மக்கோவான் - செப்பர்ட் சந்திக்கருகில் உள்ள ஏஜின்கோர்ட் தேவாலய மண்டபத்தில் (95 நகம் அவென்யூ) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.



ஈழத்தின் வடபுலத்தேயுள்ள ஊர்காவற்றுறையில் (காவலூர்) பிறந்த குயின்ரஸ் துரைசிங்கம் தமது பன்முகப் பணியால் கனடியத் தமிழரிடையே குறுகிய காலத்தில் பிரகாசமாக அறிமுகமானவர்.

வானொலி அறிவிப்பாளர், நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர், அரசியல் பகுப்பாளர், செய்தி ஆசிரியர், அரசங்க ஒருங்கமைப்பாளர் என்று சமூகப் பரப்பில் தன் பாதங்களை அகலப் பதித்துப் புகழ் பெற்று நிற்கும் இவர், கனடிய தமிழ் தொலைக்காட்சிச் சேவைகளில் பஸ்துறை நிகழ்ச்சிகளுடாகத் தமது ஆளுமையை வெளிப்படுத்தி நேயர் நெஞ்சங்களில் நிலைத்திருப்பவர்.

புகலிட மண்ணில் பத்துக்கும் அதிகமான சேவை அமைப்புகளில் தொடர்ந்து அங்கம் வகித்து பொதுப்பணி புரிந்துவரும் குயின்ரஸ் துரைசிங்கம், இங்குள்ள மூத்த சேவை நிறுவனங்களில் ஒன்றான 'சேக்கம்' அமைப்பின் தலைவராக உள்ளார்.



விழா பற்றிய மேலதிக தகவல்களுக்கு நூலாசிரியருடன் 416-219-5113 இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். அன்பர்கள், நண்பர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் நூலாசிரியர் விழாவுக்கு அன்புடன் அழைக்கின்றார். குறிப்பு: விழா மண்டபத்தின் பின்பகுதியில் போதிய வாகன தரிப்பிட வசதி உண்டு.

NDP demands action over the ban

The Canadian opposition NDP has written to Canadian Foreign Minister John Baird calling for action over the ban on 16 groups by the Sri Lankan Government.

The New Democratic Party (NDP) in Canada says the ban will prevent some Canadian organizations from supporting and communicating with other organizations in Sri Lanka and disrupt and impede the important work of human rights defenders on the ground.

"The ban specifically targeted groups advocating for an international inquiry into allegations of human rights abuses during the Sri Lankan civil war. The banned groups include two Canadian organizations that helped achieve the recent resolution at the United Nations Human Rights Council authorizing an investigation by the Office of the High Commissioner for Human Rights. The ban will prevent these Canadian organizations from supporting and communicating with other organizations in Sri Lanka, disrupting and impeding the important work of human rights defenders on the ground. The ban may also hinder the ability of these Canadian groups to fundraise and partner with other organizations in Canada. As the ban also identifies specific individuals including Canadians, we are concerned about the impact

it may have on the privacy and freedom of Canadian citizens," NDP MPs Paul Dewar and Rathika Sitsabaiesan said in the letter.

They says the decision by the Sri Lankan government is anti-democratic, unacceptable, and undermines efforts for accountability and reconciliation in Sri Lanka adding that while strong words of condemnation are necessary, they are not sufficient and that Canada must take concrete actions to pressure the Government of Sri Lanka to immediately reverse its assault on international civil society.

"Please let us know how the Government of Canada will respond to these continued efforts to undermine human rights investigations and advocacy in Sri Lanka. In particular, is the Government of Canada considering targeted sanctions against individuals responsible for human rights abuses and repressive measures in Sri Lanka, or other financial and diplomatic sanctions as recommended by the Standing Committee on Foreign Affairs and International Development in 2009? Furthermore, please inform us of measures being taken to protect Canadian citizens falsely accused of association with criminal activity," the letter added. (Colombo Gazette)

கியுபெக் மாகாண சபைத் தேர்தலில்
லிபரல் கட்சி பெரும்பான்மை வெற்றி



கடந்த மாதம் 7ம் திகதி நடைபெற்ற கியுபெக் மாகாண சபைக்கான தேர்தலில் லிபரல் கட்சி 70 ஆசனங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 125 ஆசனங்களைக் கொண்ட கியுபெக் மாகாண சபையின் ஆட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை பெற 63 ஆசனங்களில் வெற்றிபெற வேண்டும்.

2012ல் நடைபெற்ற தேர்தலில் 54 ஆசனங்களைப் பெற்று ஆட்சிக்கு வந்த கியுபெக்குவா கட்சி, கடந்த மாதத் தேர்தலில் 30 ஆசனங்களை மட்டுமே பெற்றது. இதன் தலைவியாக இருந்த பௌலின் மரோஸ் தமது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவினார். தேர்தல் நடைபெற்ற வேளையில் இவரே மாகாண முதல்வராகவுமிருந்தார். தோல்வியையடுத்து இவர் தமது தலைமைப் பதவியை விட்டு விலக நேர்ந்தது.

வெற்றி பெற்ற லிபரல் கட்சியின் தலைவரான மருத்துவ கலாநிதி பிலிப் குலாட் (56) மொன்றியல் ஷேர்புறுக் வைத்தியசாலையில் நரம்பியல் சிகிச்சைத் துறையின் தலைவராகப் பணியாற்றுகின்றார். தேர்தல் வெற்றியையடுத்து மாகாண முதல்வர் பதவி இவருக்குக் கிடைத்துள்ளது.

முன்னாள் கனடிய நிதி அமைச்சர்
ஜிம் பிளாஹெற்றி காலமானார்



ஷ்டிபன் ஹாப்பரின் கனடிய அரசில் முதல் எட்டு வருடங்கள் நிதி அமைச்சராகப் பணியாற்றிய ஜிம் பிளாஹெற்றி, கடந்த மாதம் 10ம் திகதி ஒட்டாவாவிலுள்ள தமது வசிப்பிடத்தில் காலமானார். தமது சொந்த நலன் காரணமாகக் கடந்த மார்ச் மாத இறுதியில் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய இவர், சில காலம் தோல் நோய்க்கான சிகிச்சையைப் பெற்று வந்தவர்.

விற்றி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், ஐரிஷ் வம்சாவழியினர். அதனை மதிக்கும் வகையில் எப்போதும் பச்சை நிறக் கழுத்துப்பட்டியையே அணிவார். ஒன்றாறியோ மாகாணம் மைக் ஹரிசின் கன்சர்வேடிவ் ஆட்சியிலிருந்தபோது இவரே முதலில் நிதி அமைச்சராகவும் பின்னர் வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்தவர். இவரதுமனைவி கிறிஸ்ரின் எலியட் ஒன்றாறியோ மாகாண சட்ட மன்ற உறுப்பினராகவுள்ளார்

இவரது இறுதிச் சடங்கு கடந்த மாதம் 16ம் திகதி பூரண அரசு மரியாதையுடன் ரொறன்ரோ சென் ஜேம்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.



டாக்டர் எம். கே. முருகானந்தன்

கொலஸ்ட்ரோல்



ஒமேகா 3, 6 ஆகியன இருதய நோய்களைத் தடுப்பதுடன், கொலஸ்ட்ரோல் அளவுகளை நல்ல நிலையில் பேணுவது, நினைவாற்றலை அதிகரிப்பது, ஈரலில் கொழுப்பு படிவதைத் தடுப்பது ஆகிய நல்ல பயன்களைக் கொடுப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஒமேகா 3, 6 ஆகியன மாத்திரைகளாகவும் கிடைக்கின்றன. ஆயினும் நேரடியாக மீன் சாப்பிடுவது போல அவை உதவுவதில்லை.

மீன் சாப்பிடாதவர்கள் ஒமேகா 3, 6 ஆகியவற்றை எவ்வாறு பெறுவது? நல்லெண்ணெயில் 55 சதவிகிதம் ஒமேகா 3 இருக்கிறது. கனோலா ஓயில், சோயா ஓயில் ஆகியவற்றிலும் இவை ஓரளவு கிடைக்கின்றன. எனவே அவற்றை உண்ணலாம்.

ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது புதிய ஆய்வுகள் ஒமேகா 6, 3 ஆகியவற்றை உட்கொள்வது மட்டும் முக்கியமல்ல. அவை எந்தளவு விகிதாசாரத்தில் உணவில் கலந்துள்ளன என்பதும் முக்கியம் என்கிறார்கள். இரண்டிற்கு ஒன்று (2:1) சதவிகிதத்தில் இருந்தால்தான் முழுப் பலன் கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்த விகிதாசாரம் மீனிலேயே கிடைக்கிறது.

உணவக பட்டியலில் கலோரியின் அளவு

ஒன்றாறியோ மாகாணத்திலுள்ள உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் கலோரி அளவைக் கட்டாயம் வெளிப்படுத்தும் சட்டத்தை மாகாண அரசு கொண்டுவரவுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கனடியக் குழந்தைகள்: புதிய புள்ளிவிபரம்

கனடியக் குழந்தைகளில் சுமார் ஏழு விதமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருவதாகப் புதிய புள்ளிவிபரமொன்று தெரிவிக்கின்றது. மறுபுறத்தில் இங்குள்ள நாற்பது விதமான பிள்ளைகள் ஒற்றைத் தாய்மாரின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் இதே புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

கடந்த இதழ் தொடர்ச்சி...

எண்ணெய் வகைகளில் எந்த எண்ணெய் நல்லது? உண்மையில் எந்த எண்ணெய் ஆயினும் அவற்றில் கலோரிச் சத்து அதிகமாகவே இருக்கிறது. எனவே எந்த எண்ணெய் என்றாலும் அதை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. ஏற்கனவே சொல்லப்பட்டது போன்று 30 சதவிகித கலோரிச் சத்து பெறும் அளவிற்கு மட்டும் உட்கொள்ள வேண்டும்.

பொதுவாக நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஓலிவ் ஓயில், கனோலா எண்ணெய், சூரியகாந்தி, சோளம், நல்வெண்ணெய் போன்றவை நல்லவை எனப்படுகிறது. தேங்காய் எண்ணெய், பாம்பு எண்ணெய் போன்றவை நிரம்பிய கொழுப்பைக் கொண்டவை என்பதால் நல்லதல்ல என்பார்கள்.

இருந்தபோதும் தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு short chain fatty acid என்பதால் நல்லது என்ற கருத்தும் உள்ளது.

பொரிப்பதற்கு ஏற்ற எண்ணெய் எது?

சாதாரண வெப்ப நிலையில் நல்லது என்று சொல்லப்படும் ஓலிவ் ஓயில், கனோலா எண்ணெய், சூரியகாந்தி, சோளம் போன்றவை சூடாக்கும்போது ஆரோக்கியமற்றதாக மாறிவிடுகிறது. எனவே அவை பொரிப்பதற்கு ஏற்றவை அல்ல.

ஒரு முறை பொரிக்க உபயோகித்த எண்ணெயில் மீண்டும் பொரிப்பதால் தோன்றும் நச்சுப்பொருட்கள் இருதயக் குழாய்களில் கொழுப்பு படிவதை அதிகமாக்குகிறது. எனவே ஒரு முறை சூடாக்கிய அத்தகைய எண்ணெய்களை வீசிவிட வேண்டும்.

ஆனால் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம்பு எண்ணெய் ஆகியன பொரிப்பதற்கு ஏற்றது. ஒரு முறை பாவித்ததை மீண்டும் பொரிப்பதற்கு பாவித்தாலும் அதனால் பாதிப்பு அதிகம் இல்லை.

ஓலிவ் ஓயில் ஏன் நல்லது என்கிறார்கள்?

அதில் அதிகளவு monounsaturated fat இருப்பதால் நல்லது. அத்துடன் அதில் உள்ள பீனோல் வகைகள் கெட்ட கொலஸ்ட்ரோலால் ஓட்சியேற்றப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன. இப்பொழுது virgin olive oil, extra virgin olive oil என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை பதப்படுத்தப்படாதவை என்பதால் நச்சுப் பொருட்கள் இல்லை.

அரிசித் தவிட்டு எண்ணெய் (Rice bran oil) என இணையத்திலும் வெளிநாட்டு பத்திரிகைகளிலும் பேசுகிறார்கள். அவை நல்லவையா?

இதில் பல வகை கொழுப்புகளும் (Monounsaturated, Polyunsaturated, Saturated) சரியான விகிதாசாரத்தில் கலந்திருப்பதால் நல்லது என்கிறார்கள். அத்துடன் இயற்கையான ஹற்றமின் ஈ, அன்ரி ஒக்கிசிடன்ட்ஸ், பைரோஸ்டெரோல் போன்றவை அதிகம் இருப்பதால் நல்லது.

நல்ல கொலஸ்ட்ரோலான HDLலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரோல்களான ரைகினிசரைட், LDL ஆகியவற்றைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

கொலஸ்ட்ரோல் உள்ளவர்களுக்கு மீன் நல்லது என்கிறார்களே?

உண்மைதான். அதில் ஒமேகா 3, 6 ஆகியன இருப்பதால் நல்லது. ஏனெனில் இவை இரத்தக் குழாய்களில் அழற்சியைக் குறைத்து, கொழுப்பு படிவதைத் தடுக்க உதவுகின்றன. இதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்ற ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைகிறது. வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது 3 முதல் 5 அவுன்ஸ் அளவிற்கு குறையாத மீன் சாப்பிடுவது அவசியம் என அமெரிக்க இருதய சங்கம் கூறியுள்ளது. இருதய நோய் உள்ளவர்கள் மேலும் அதிகமாக உண்ண வேண்டும்.

கார் கத்தியது

பெரிய ஹோட்டலில் விருந்து நடந்தது. என் மேசையில் இருந்த நண்பர் கேட்டார், 'நீங்கள் இப்பவும் அடிக்கடி தொலைந்து போகிறீர்களா?' நான் சொன்னேன். 'நான் எங்கே தொலைந்து போகிறேன். ரோட்டுகள் அல்லவா திடீர் திடீரென்று தொலைந்து போகின்றன' அதுதான் நடந்தது.

நான் புறப்பட்டபோது இரவு 11 மணி. கையிலே ரோட்டு வரைபடம் இருந்தது. செல்பேசியில் போகும் பாதைக் குறிப்பு இருந்தது. போதாததற்கு காரிலே GPS இருந்தது. ஹோட்டலை விட்டு வெளியே வந்து ஒரேயொரு திருப்பம் எடுத்தேன். பத்து நிமிடத்தில் பெயர் தெரியாத ஓர் ஊரில் நின்றேன். வரைபடம் முன்னெப் - பொழுதும் கேள்விப்பட்டிராத ரோட்டின் பெயரைக் காட்டியது.

சரி திரும்புவோமென்றால் எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியவில்லை. தெரிந்த ஒரு ரோட்டின் பெயர் வரும்வரைக்கும் காரை ஓட்டினேன். மிகவும் பரிச்சயமான ஒரு வீதி வந்ததும் காரை அதற்குள் வெட்டினேன். கார் போகப்போக ஒன்று புரிந்தது. சரியான ரோட்டு ஆனால் பிழையான திசை.

அடுத்து வந்த சைகை விளக்கில் இடது பக்கம் திரும்பினேன். அதுதான் நான் அந்த இரவு விட்ட ஆகப் பெரிய தவறு. இடது பக்கம் ரோட்டே கிடையாது. வலது பக்கம் மட்டும் இருந்தது. என்னுடைய கார் இடது பக்க வீதியில் ஓடியது. எதிரே கார்கள் படுவேகத்தில் வந்தன. வலது பக்க வீதிக்கு மாறவேண்டும். இரண்டு பிரச்சினைகள். பின்னால் கார்கள் வந்துகொண்டேயிருந்தன. நடுவிலே ரோட்டைப் பிரித்து அரை அடி உயரமான சிமெண்ட் தரை இருந்தது. வருவது வரட்டும் என்று காரை அதன்மேல் ஏற்றி மறுபக்கம் வந்து சேர்ந்தேன். பின்னுக்கு வந்த கார் அடிக்காமல் தப்பினேன். நெஞ்சு படபடவென்று அடித்தது. அன்று உயிர் தப்பியது மிகப்பெரிய ஆச்சரியம்தான்.

இரண்டு பக்கமும் கார்கள் இல்லையென்று உறுதிப்படுத்திவிட்டு யூ திருப்பம் எடுத்தேன். இப்போது பாதை பிடிபட்டுவிட்டது. ஆனால் கைகள் நடுங்கியதை நிறுத்த வெகு நேரமாகியது. வீடுவந்து சேர்ந்தபோது இரவு ஒரு மணி. You have reached your destination (உங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள்) என்று கார் கத்தியது.

பணக்காரன்

என்னுடைய வங்கிக்கு போனேன். யன்னலில் ஒரு புதுப் பெண் உட்கார்ந்திருந்தார். நெஞ்சு சட்டையில் 'பயிலுநர்' என்று



அ. முத்துலிங்கம்

இந்த வாரத்தில் 2 நாட்கள்

குத்தியிருந்தது. வங்கி நடப்புகளை பயில்வதற்காக புதிதாக நியமிக்கப் பட்டிருந்தார். இவர் பயிற்சியில் வெற்றி பெற்றால் இவரை நிரந்தரமாக்குவார்கள் என்று நினைக்கிறேன். என்னைக் கண்டதும் பயிற்சி சிரிப்பை வெளியே விட்டார். எப்படிச் சிரிப்பது என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பளிச்சென்று எல்லா பற்களும் மின்னின. என்னுடைய பல் வைத்தியர் ஞாபகத்துக்கு வந்தார். அவர் சொல்லுவார். 'ஐயா, எல்லாப் பற்களையும் நீங்கள் சுத்தம் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. எதற்காக மெனக்கெட வேண்டும். எந்த எந்த பற்கள் தேவையோ அவற்றை மட்டும் சுத்தம் செய்தால் போதும்.' இந்தப் பெண்ணுக்கு எல்லாப் பற்களும் தேவையாக இருக்கும்போல என்று பட்டது.

'உங்களுக்கு நான் இன்று எப்படி உதவலாம்?' ஒவ்வொரு சொல்லையும் மனனம் செய்த ஒருவர் உச்சரிப்பதுபோல, கனடாவின் குப்பை வண்டி போல நிறுத்தி நிறுத்தி சொன்னார். 'உங்கள் பெயர் தெரியவில்லையே?' என்றேன். அவர் 'அருபமா' என்றார். பயிற்சியில் இருப்பவர் என்பதால் அவருக்கு இப்போது பெயர் கிடையாது. நிரந்தரமாக வேலை கிடைத்ததும் அவர் தன் பெயரை மார்புச் சட்டையில் குத்தலாம். அவர் தொலைந்துபோனால் தேடுவது சுலபமாக இருக்கும். அவர் ஓர் இலங்கைப் பெண்ணாக இருக்கலாம். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ் ஆகவும் இருக்கலாம். ஆனால் அவர் புன்னகையை பாம்பு வாலைச் சுருட்டுவதுபோல பட்டென்று சுருட்டி முடித்தபோது இலங்கைப் பெண்ணாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று என்னை நினைக்க வைத்தது.

'ஒரு காசோலை வந்திருக்கிறது. அதை வங்கியில் என் கணக்கில் கட்டவேண்டும்' என்றேன். 'சரி. மிக்க மகிழ்ச்சியுடன்' என்று சொன்னார். உடன் அட்டையை மெசினுள் நுழைத்து, என் கடவு என்னைையும் பதிந்த பின்னர் காசோலையை நீட்டினேன். அதைப் பெற்றவர் பல்வைத்தியருக்கு தலையை உயர்த்துவதுபோல உயர்த்தி காசோலையை மேலே நீட்டிப் பிடித்து ஆராய்ந்தார். அதன் பின் பக்கத்தில் கையொப்பம் வைக்கச் சொன்னார். வைத்தேன்.

கம்ப்யூட்டரில் விரல்களால் வேகமாக அடித்தார். நகங்களில் பொய் நகம் ஓட்டி நீட்டியிருப்பதால் விரல்களால் குத்தாமல் சாய்த்துவைத்து பதிந்தார். பின்னர் எழுந்து நின்று சறுக்குவதுபோல நகர்ந்து மேலாளரிடம் சென்று ஏதோ ஆலோசனை கேட்டார். மறுபடியும் இருக்கைக்கு திரும்பி சாவதானமாக உட்கார்ந்து புன்சிரிப்பையும் ரசீதையும் தந்தார்.

நான் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டேன். நடக்கும்போதே ரசீதைப் பார்த்தேன். என்னுடைய வங்கிக்கணக்கு பத்து மடங்கு பெருகியிருந்தது. நான் கொடுத்த காசோலை 2500 டாலர்கள் மட்டுமே. அவர் வரவு வைத்தது 25,001 டாலர்கள். காசோலையில் குறுக்காக இழுத்த கோட்டை ஒரு தானம் என நினைத்து 25,001 டாலரை கணக்கில் சேர்த்திருந்தார்.

திரும்பவும் அவரிடம் போனேன். குனிந்த தலையை நிமிர்த்தாமல் கண்களை மட்டும் தூக்கிப் பார்த்தார். 'இன்று என்னை மிகவும் சந்தோசப்படுத்திவிட்டீர்கள்' என்றேன். ரசீதைப் பார்த்த பின்னரும் அவருக்கு விசயம் புரியவில்லை. பிழையை சுட்டிக் காட்டினேன். பள்ளிச் சிறுமி செய்வது போல நாக்கை ஒருகணம் வெளியே நீட்டி உள்ளே இழுத்து தன்னைத்தானே கடிந்து கொண்டார்.

பிழையை விறுவிறுவென்று திருத்தி புதிய ரசீது ஒன்றை தந்தபோது 'மன்னிக்கவும்' என்றார். 'நான் ஏன் மன்னிக்கவேண்டும். நன்றியல்லவா சொல்லவேண்டும்;' என்றேன். அவர் ஒன்றுமே சொல்லாமல் அழகாகச் செதுக்கப்பட்ட



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

41

“உடல்நோயைவிட மனநோய்தான் மனிதனை அழிக்கும் தன்மை வாய்ந்தது” – சிசரோ.

உடலைத் தாக்கும் நோய்களைவிட மனதைத் தாக்கும் நோய்கள்தான் இனி அதிகரிக்கும்போலத் தோன்றுகிறது. தாயகத்தில் மனநோய்க்கான சிகிச்சை நிலையங்களை காண்பது மிகவும் அரிது. ஆனால் இங்கு எங்கு சென்றாலும் பல்வேறு பெயரில் மனநோய்க்கான நிலையங்களை காண முடிகிறது. இதுவரை 300 வகையான மனநோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. மனநலம் குன்றியவர்களை சமூகம் மனிதர்களாகவே கருதுவதில்லை. எனவே, மனதினை நெறிப்படுத்துவது மிக இன்றியமையாததாகும்.

உடலைப் பொறுத்தவரை அதன் அசைவுகளை நாமே தீர்மானிக்கிறோம். பேச விரும்பினால் பேசுகிறோம். இல்லையென்றால் சும்மா இருக்கிறோம். ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எண்ணங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. நாம் அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களைத் தேடுகிறோம். எண்ணங்களின் தொடர்பாகவே புரிதல் ஏற்படுகிறது. அப்போதுதான் ஆனந்தம் கிடைக்கிறது.

அமைதியாய் இருந்தால் மட்டும் மனம் நிம்மதி பெறுவதில்லை. எழுகின்ற தொடர் எண்ணங்களை நிறுத்தியே ஆகவேண்டும். எனவே, அதற்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. விழிப்புணர்வு இல்லையென்றால் ஒருவருக்கு இசை இன்பமாகவும் மற்றவருக்கு அது இரைச்சலாகவும் இருக்கக்கூடும். பொதுவாக நாம் செயல்படும் விதம் ஒழுங்கும் ஒத்திகையும் இல்லாமல் இருக்கிறது. இன்றைய பொருளாதார சூழல் எம்மையெல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறது என்றுகூடக் கூறலாம். மனம் மட்டுமன்றி புரிதல் என்பதும் முக்கிய தேவையாகிறது.

நெல்சன் மண்டேலாவைப் புரிந்து கொள்ள நீண்டகாலம் தேவைப்பட்டிருந்தது. நிறவேற்றமையுடன் கூடிய கறுப்புத்தோல்தான் அதற்குக் காரணமாயிருந்தது. கறுப்புதோல் வெள்ளைத் தோலுக்கு அப்பால் நின்று சிந்தித்தபடியாலேயே பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியான முடிந்தது. எவ்வளவு கல்வியிருந்தாலும் நிறவேறுபாடு மனத்தையே அமுக்கிவிடுகிறது. இனபேதம், சாதிபேதம், பொருளாதார பேதம் என்றவாறாக எத்தனையோ பேதங்கள் எமக்குள் புகுந்தள்ளன. ஆன்மீகம் என்ற சொல் வெறும் வார்த்தைகளில் மட்டும் நின்றுவிடக்கூடாது. அதற்கும் அப்பால் செல்ல வேண்டியிருக்கிறது. மனம் ஒரு பொருளாய் இருந்தால் மாற்றிவிடலாம். ஆனால் அது ஒரு செயல்பாடு என்பதே உண்மையாகும். அதனாலேயே அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

மனித மனம் ஓர் அற்புதம். அதுவே நல்ல மனங்களையும் தீய மனங்களையும் தீர்மானிக்கிறது. உலகில் இடம்பெறும் அத்தனை அவலங்களும் மனித மனத்தில் உற்பத்தியானவைதான். அது மனதின் பிழையல்ல. மனம் என்னும் கருவியை கையாள்வதில்தான் தவறு இருக்கிறது. மனம் சரியாக சென்றால் அற்புதம், அல்லாதுவிடில் அபாயம் ஆகிவிடுகிறது.

மனித குலத்திற்கு இன்றுள்ள வாய்ப்புகள் மிக அதிகம். எனினும், எவரும் மகிழ்ச்சியாக இல்லை. மனம் குறித்த விழிப்புணர்வு இல்லாமையே இதற்குக் காரணமாகும். மனதினை அழகான பூந்தோட்டமாக்கவும் முடியும் முட்டை நிறைந்த கட்டாந்தரையாக்கவும் முடியும். எமக்குச் சரியான விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கினால் மட்டுமே சரியான புரிதல் ஏற்படும். சரியான புரிதலில் மட்டுமே ஆனந்தம் பிறக்கும்.

சுவர்க்கம் - நரகம் ஆகியவை இரண்டும் இருக்கும் இடத்திற்கு ஒரு பெயர் உண்டு. அதுதான் ‘மனம்’ என்பதாகும்.

மீண்டும் சந்திப்பேன்...

புருவத்தை, அதற்கும் ஏதாவது வேலை கொடுக்கவேண்டுமென்பதுபோல உயர்த்தினார். ‘இன்று நான் பணக்காரனாகியிருந்தேன். ஒரு நிமிடம் மட்டுமே என்றாலும் பணக்காரன் பணக்காரன்தானே’ என்றேன். அவர் மறுபடியும் சிரித்தார். 25,001 டாலர் பெறுமதியான புன்னகை.

இலங்கையின் புகழ்பெற்ற சமூல் பந்து வீச்சாளர் நீல் சண்முகம் காலமானார்



1960களில் இலங்கை கிரிக்கெட் அணியில் புகழ்பெற்ற சமூல் பந்து வீச்சாளராகத் திகழ்ந்த நீல் சண்முகம் (73) கடந்த மாதம் 23ம் திகதி கொழும்பில் காலமானார். இலங்கையின் கிரிக்கெட் அணி ‘டெஸ்ட்’ அந்தஸ்து பெறாத வேளையில், இவ்விரி விளையாடிய இலங்கை அணி இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தோற்கடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியொன்றில் 43 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கட்டுகளை வீழ்த்திச் சாதனை படைத்தார். 1967ல் மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் பத்தாவது துடுப்பாட்ட வீரராகச் சென்ற நீல் சண்முகம் ஐம்பது ஓட்டங்களைத் துரிதமாகப் பெற்றது மற்றொரு சாதனை. 1984ல் இலங்கை அணியின் முகாமையாளராக இவர் இங்கிலாந்து சென்றிருந்தார்.

இரண்டாம் நிலை...

பெற்ற பின்பு பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து கற்க வாய்ப்புகள் உண்டு. ஆகவே மாணவர்கள் 9ம், 10ம் வகுப்புகளில் இரண்டாம் நிலைப் பாடநெறிகள் பற்றிய போதிய விளக்கங்களை அனுபவ மூலமாகப் பெற்ற பின்பு தமது திறன்களுக்கும், எதிர்கால நோக்குகளுக்கும் அமைய முடிவுகள் எடுத்தல் மாணவர்களுக்கு அதிலும் வருமானம் குறைந்த குடும்பப் பிள்ளைகளுக்கு அனுகூலமாக அமையும்.

Postponing Secondary School Subject Choices?

இரண்டாம் நிலைப் பாடசாலை பாடநெறிகள் விசேட சித்திகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்பதனை யாவரும் அறிவோம்.

புலம்பெயர்ந்து இன்று முன்றாம் தலைமுறையினரையும் கண்டுள்ள எமது சமூகத்தவர்களுக்கு இது பற்றிய போதிய விளக்கம் இப்பொழுது ஏற்பட்டிருக்க வேண்டும். ஆயினும் பாடத் தெரிவுகளில் பெற்றோரும், பிள்ளைகளும் அதிகளவில் பிழைகள் விடுவதையும், பின்பு அவற்றை நிவர்த்தி செய்ய முடியாமல் திணறுவதையும் இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது.

செப்டம்பர் 1999ல் அமுலுக்கு வந்த இரண்டாம் நிலை விசேட சித்திகளின் அமைப்பின்படி மாணவர்கள் 9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையான காலகட்டத்தில் 30 விசேட சித்திகளைப் பெற வேண்டும். இதில் 18 கட்டாய விசேட சித்திகளும், 12 விரும்பிய சித்திகளும் அடங்கும். இவ்விசேட சித்திகளின் உட்கரு (Core Content) அறிவு சார்ந்த நெறிகள் (Academic Courses), செயல்முறை நெறிகள் (Applied Courses) என இரு முக்கிய பிரிவாகப் பிரிக்கப்படும். அறிவு சார்ந்த நெறிகளில் கருத்தியலுக்கு (Theory) முக்கியத்துவம் கொடுக்கப்படும். செயல்முறை நெறிகளில் செயல்முறைப் பிரயோகத்திற்கு (Practical) முக்கியத்துவம் கொடுக்கப்படும். அறிவு சார்ந்த நெறிகளில் விசேட சித்திகள் பெறுபவர்கள் மட்டுமே பல்கலைக்கழகம் செல்ல முடியும். செயல்முறை நெறிகளில் விசேட சித்திகள் பெறுபவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாது. சமூகக் கல்லூரிகளுக்குத்தான் செல்ல முடியும். 9ம் வகுப்பில் பிரவேசிக்கும் பொழுது தெரிவு செய்யப்படும் நெறிகளே எதிர்கால இலக்குகளை நிர்ணயிக்கின்றன.

9ம் வகுப்பில் ஒரு மாணவன் பிரவேசிக்கும் பொழுது அவனுக்கு வயது 14 ஆக இருக்கிறது. இங்கு வயதுக்கேற்பவே (Chronological age) வகுப்புகள் தீர்மானிக்கப்படுகின்றன. People for Education என்ற அமைப்பு 14 வயதில், அதாவது 8ம் வகுப்பு சித்தியடைந்தவுடன் ஒரு மாணவனால் தனது எதிர்காலத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்க முடியாது என்றும் 10ம், 11ம் வகுப்புகளிலேயே - அதாவது Upper Secondary Classesல் தான் இத்தகைய முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதனைக் கல்வி அமைச்சு ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஆயினும் இது சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.



கனகேஸ்வரி நடராஜா

இரண்டாம் நிலைப் பாடசாலைத் தெரிவுகள் பின்போடப்பட வேண்டுமா?

பின்லாந்து, ஸ்பெயின், போலந்து முதலிய நாடுகளில் மாணவர்கள் தமது தெரிவுகளை 10ம், 11ம் வகுப்புகளிலேயே எடுக்கிறார்கள். People for Education கூறுகிறது - 13 வயதில் அதாவது 8ம் வகுப்புகளிலேயே மாணவர்கள் தமது எதிர்கால நோக்குகளைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இம்முடிவுகள் இவர்களின் எதிர்காலக் கல்வி அடைவுகளைப் பாதிக்கின்றன, இரண்டாம் நிலைக்கு அப்பாற்பட்ட கல்வித் தகைமைகளைக் கட்டுப்படுத்துகின்றன, அதிலும் இரண்டாம் நிலைக் கல்வியையே படித்து முடிப்பார்களோ என்பதையும் கேள்விக் குறியாக்குகிறது. இதில் முக்கியமாகப் பாதிக்கப்படுபவர்கள் குறைந்த வருமானம் உள்ள குடும்பப் பின்னணியைக் கொண்ட பிள்ளைகளாக உள்ளனர் என தமது ஆய்வுகள் காட்டுவதாக இவ் அறிக்கை கூறுகிறது.

Annie Kidder of People for Education - நிறைவேற்று இயக்குனர் கூறுவது யாதெனில் இந்த செயல்முறை நெறிகளில் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் தொகை அதிகமாகக் காணப்படுகிறது (over represented). 9ம் வகுப்பில் என்ன பாட நெறிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்பது பற்றிய 'பெற்றோர் இரவுகள்' 8ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றன. அத்துடன் 8ம் வகுப்பு மாணவர்கள் அவர்கள் வீடுகளுக்கு அண்மையில் உள்ள இரண்டாம் நிலைப் பாடசாலைக்கு மேலதிக விளக்கம் பெறுவதற்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள் (Open house). மாணவர்களின் அடைவுகளை வீட்டுச் சூழல், குடும்ப வருமானம் என்பன பாரியளவில் பாதிக்கின்றன என்பது கல்வியாளர்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயம். 8ம் வகுப்பின் இறுதி நாட்களில் வழங்கப்படும் விளக்கங்களை கீழ்மட்ட வருமானம் உள்ள குடும்பத்தவர்களால் பெரிதாக விளங்கிக் கொள்ள முடிவதில்லை. பல சமயங்களில் இவர்களின் ஆசிரியர்களே இவற்றை மாணவர்களின் அடைவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள். இதனையே இந்த மாணவர்களும் ஒரு விளக்கமும் இல்லாமல் பின்பற்றுகிறார்கள். இவ்வாறு இல்லாமல் மாணவர்கள் 9ம், 10ம் வகுப்பில் இரண்டாம் நிலைப்பாடசாலையில் அடையாளம் காணப்படாமல் 11ம் வகுப்பில் தமது முடிவுகளை எடுப்பார்களேயானால் அது ஒரு சரியான விளக்கத்தின் பின்பு ஏற்பட்ட ஒரு முடிவாக அமையும் என People for Education அபிப்பிராயப்படுகிறது.

சராசரி வருடாந்த வருமானம் 60,000 டாலர்களாக உள்ள பெற்றோரைக் கொண்ட பாடசாலைகளில் கிட்டத்தட்ட அரைவாசிப் பிள்ளைகள் செயல்முறை நெறிகளைப் பின்பற்றுகிறார்கள். அதேசமயம் குடும்ப வருமானம் வருடமொன்றுக்கு சராசரி 110,000 டாலர்களாக உள்ள மாணவர்களே செயல்முறை நெறிகளைப் பின்பற்றுகிறார்கள். கல்வி அமைச்சர் Liz Scandals வழங்கிய அறிக்கையின்படி செயல்முறைப் பாடங்களைக் கற்கும் மாணவர்கள் அறிவு சார்ந்த நெறிகளைக் கற்கும் மாணவர்களிலும் பார்க்க பாடசாலையிலும் கல்வி கற்க முடியாமல் திணறுகிறார்கள் (Struggling). இதனால் இவர்களுக்கு அரசாங்கம் இவர்களின் அடைவுகளை (Achievements) அதிகரிப்பதற்காக பலவிதமான உதவிகளையும் வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறு மேலதிக உதவிகளை வழங்கியதன் காரணமாக 2003ம் ஆண்டில் 68வீதம் மாணவர்களே தமது இரண்டாம் நிலைக் கல்வியை பூர்த்தி செய்த நிலைமாறி 2012ம் ஆண்டில் 83வீதம் மாணவர்கள் இரண்டாம் நிலைக் கல்வியை முடித்துள்ளனர்.

மாணவர்களின் கற்றல் திறன்கள் ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். எல்லா மாணவர்களாலும் பல்கலைக்கழகக் கல்வியை கையாள முடியாது. அதேநேரத்தில் பல்கலைக்கழகக் கல்வி நெறிகள் எல்லாவற்றிற்கும் வேலைகள் கிடையாது போகலாம். சமூகக் கல்லூரி கல்வித் தகைமைகள் பெற்றவர்களால் ஒரு தொழிலைப் பெறும் வாய்ப்பு அதிகம் உண்டு. அத்துடன் இன்றைய காலகட்டத்தில் சமூகக்கல்லூரி டிப்ளோமாவைப்



J. S. Tissanayagam

Why Sri Lanka is severing ties between Tamils at home and abroad

Days after the U.N. Human Rights Council in Geneva adopted a resolution calling for an international inquiry into war crimes in Sri Lanka, the Colombo government began moving to cut links between the country's Tamil minority and its powerful diaspora. The Tamil diaspora, many of whom were driven out of Sri Lanka due to atrocities committed by government troops and rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE) fighters, is expected to play a prominent role in presenting evidence at the inquiry, expected to begin later this year.

The Human Rights Council resolution was sponsored principally by the United States, after Sri Lanka showed marked unwillingness to establish a credible domestic investigation into grave human rights violations that occurred during the final months of the civil war that ended in May 2009.

Sri Lanka's civil war began in the late 1970s. After enduring decades of discrimination by numerically larger Sinhalese over language, employment, and education, and then violent race riots, Tamils exchanged passive resistance for armed violence and changed their political demands from federalism to secession. This embrace of violence led to the birth of the LTTE, a rebel group that is charged with heinous crimes against civilians, including suicide bombing.

The Tamil diaspora, said to now total over 1 million, is concentrated in India, Europe, North America, and Australia. The bulk of Tamils emigrated after the race riots of 1983. The diaspora played an important role in the 30 years of armed conflict. Although by no means homogeneous, the group tended to have largely pro-LTTE affiliations before 2009. The rebels used the diaspora to recruit cadre, procure arms, and finance their movement.

Following the demise of the LTTE as a fighting machine in 2009 and Colombo's continuing human rights violations, many diaspora organizations began focusing on holding perpetrators of war crimes accountable and using democratic means to find a political solution to the Sri Lankan conflict. These diaspora institutions function openly and follow the laws of the lands they are headquartered in, be it Europe, Canada, or the United States.

Tamils both in Sri Lanka and abroad continue to have strong fraternal ties; not only do diaspora Tamils empathize with the loss and suffering of their brethren at home who are governed by a repressive military regime, but they also support members of their extended family and community financially. The diaspora also succours new waves of Tamil refugees. Many Tamil diaspora organizations also do politically-focused work, documenting human rights violations to facilitate accountability and justice.

This testimony aided the United States in pushing through the U.N. Human Rights Council resolution.

On April 2, the Sri Lanka government moved to break the links between Tamils in the country and the diaspora by introducing regulations that named 16 organizations and 424 individuals in the diaspora as financiers of terrorism. The regulations also freeze the financial assets that those on the list hold in Sri Lanka. The regulations are derived from the U.N. Security Council Resolution 1373 of 2001, which requires countries to freeze the

assets of those "who commit or attempt to commit terrorist acts."

While the regulations state the listed organizations are being penalized for terrorism financing, their broader effect is to prevent Tamils in Sri Lanka from using the diaspora as a conduit to alert the world about human rights violations. These measures aim to isolate Tamils living within the country from those abroad.

Under Sri Lanka's draconian Prevention of Terrorism Act (PTA), Sri Lankans with ties to an organization allegedly linked to terrorism can be charged for aiding and abetting terrorism and, if convicted, imprisoned for 20 years. The PTA defines terrorism extremely broadly. Any Sri Lankan speaking to a diaspora organization or individual listed for financing terrorism can be charged with aiding terror.

The regulations also prevent political parties and civil society organizations that are sponsored by the Tamil diaspora from traveling overseas for conferences, public meetings, and fundraisers. In many of these meetings, Tamil politicians and activists exchange ideas and harness the support of the Tamil diaspora for programs related to democracy and human rights in Sri Lanka. The diaspora has also worked hard for post-war reconciliation between Sinhalese and Tamils. For instance, the Britain-based Global Tamil Forum (GTF) has worked closely with the Sri Lankan government, with the principal Tamil political party -- the Tamil National Alliance -- and with South Africa for reconciliation through transitional justice. GTF was banned under the regulations.

The Sri Lankan government's regulations are also aimed at discrediting the listed organizations and individuals by labeling them financiers of terrorism. For this purpose, Sri Lanka is diligently attempting to use U.N. resolution 1373 to freeze the assets and financial resources of persons and organizations on its list, but outside of the country.

(Contd. on page 28)



பொன்னையா விவேகானந்தன்

முற்றுப் பெறாத
அகதி விண்ணப்பங்கள்



கால் நூற்றாண்டுக்கு முன்பு எம்மவர் மத்தியிலே அகதி என்ற சொல் பெற்றிருந்த ஆளுமை இப்போது இல்லை. அக்காலத்தே புகுந்த ஒரு நாட்டில் வலுவாகத் தடம் பதிப்பதற்கான முதற்படி அகதியாக அங்கீகரிக்கப்படுவதுதான். அகதிச் சான்றிதழைப் பெற்றபின்தான் வேலை உட்பட பல வாய்ப்புகளை இலகுவாகப் பெறக்கூடியதாகவிருந்தது.

எம் முன்னோர் சட்டவழியில் 'ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதி' ஆவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் சொல்லி மாளாது. பலரும் தம்மை முறையான அகதி என நிறுவுவதற்குக் கடுமையாகப் போராடினர். குறிப்பாக உயிர்வாழ்வுக்கு எல்லா வழிகளிலும் அச்சுறுத்தல் இருந்தது என்பதை ஆவண ஆதாரங்களுடன் நிறுவ வேண்டியிருந்தது. ஆயினும் 10 விழுக்காடு வரையிலானனோரின் அகதிக்கே கோரிக்கைகள் மறுக்கப்பட்ட செய்திகளும் உள்ளன.

அகதி விண்ணப்பம் முற்றுப் பெறாத நிலையில் தன் உணர்வுகளைப் பதிவு செய்கின்றார் ஒரு கவிஞர். கோடைக்கும் குளிர்க்கும் ஏற்றதாய் வாழ்வை ரசிக்கும் மனிதரின் உலகில் கோடைகாலத்துச் சலனம் ஏதாமில்லை என்னிடம் இன்று என் நினைப்பெல்லாம் முற்றுப்பெறாத ஓர் அகதி விண்ணப்பம் பற்றியதாய் இருக்கின்றது மழைக்காலப் பொழுதில் அகதியான தேசத்தையும் மனிதரையும் கூட மறந்து நாளாயிற்று மறுகரையில் காத்திருக்கும் மனைவிக்கு முற்றுப் பெறாத என் விண்ணப்பம் பற்றி புதிதாகக் கூற ஒரு வாக்குறுதி தேவையார் தருவீர்? மேன்மையானவரே கோடையில் தயுநுற்றிருக்கும் என்னையும் ஓர் அகதியாய் ஏற்றுக்கொள்ள மாட்டீரோ. (புலம்பெயர்ந்தோர் கவிதைகள் பக்: 106)

பலரும் கொண்டாடுகின்ற ஐரோப்பியக் கோடைகாலத்தில் மகிழ்ந்திருக்க இயலாது அகதித் தகுதிக்காயக் காத்திருக்கும் அவலம் இங்கே பதிவுசெய்யப்படுகின்றது. "அகதித் தகுதி சீலனுக்கும், காந்தனுக்கும் பிந்திப்போன பொன்னருக்கும் கிடைச்சிட்டுதாம். உங்களுக்கு இன்னும் கிடைக்கேல்லையோ" என வினாவிக்கொண்டிருக்கும் மனைவிக்கு இனி என்ன வாக்குறுதி கொடுப்பது?

ஆயிரக்கணக்கான அகதிக்கே கோரிக்கையாளர்களின் குறியீடு இந்தக் கவிஞர்.

அகதியாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி கிட்டியவுடன் அச்செய்தியைச் சிறிய பெரிய அளவுகளில் கூடக் கொண்டாடியிருக்கின்றனர் நம் முன்னோர். வாழ்விடத் தகுதியின் முதற்படி அகதிநிலையேயாயினும், அகதி முகம் தலைமுறை வழி வாரும் அந்நாட்டோருக்கு இழி முகமாகவே தென்பட்டது. தொழிற்கல்வி போன்ற தளங்களில் அகதி முகம் தரங்குறைந்தே இருந்தது. கூடவே நிறச் சிக்கலும் தாக்கியது.

அகதி வாழ்வின் அவலமும் நிற முசுர்த்தத்தில் வெள்ளையாய் இல்லாமையும் நையாண்டிப் பேச்சுகள் துளைத்தெடுக்க வாழ்வு கூனிக் குறுகும். (புலம்பெயர்ந்தோர் கவிதைகள் பக்: 110)

அகதி என்ற முகத்திரையைக் கிழித்தெறிய இருந்த ஓரே வழி இந்த மண்ணில் நிரந்தரக் குடியரிமை (Permanent resident) பெறுவது அல்லது தேசியக் குடிமகன் (Nationality) ஆவதுதான். குறிப்பிட கால எல்லையைக் கடந்தபின் குற்றச்செயல்களில் ஈடுபடாதிருந்தோருக்கு உரிய வாழ்வுரிமைகள் வழங்கப்பட்டன.

எம் முன்னோரில் சிலர் அகதி அட்டை பெற்றதும் தலைகால் மறந்து திரிந்ததாகச் செல்வம் அருளானந்தம் குறிப்பிடுகின்றார். வடகோடி உயர்ந்தால் என்ன தென்கோடி தாழ்ந்தால் என்ன தாய்ப்பூமி துன்பக்கடலுக்குள் அமிழ்ந்தால் என்ன அகதிக்கே 'கார்ட்' உண்டு காரும் வீடும் வேண்டும் கனவுண்டு. ஐயோ தமிழா..... சிங்களத் துப்பாக்கிக்குப் பயந்து ஏவுகணைப் பின்னலுக்குள் சிக்கண்டாய். - கட்டிடக் காட்டுக்குள்

வெளிநாட்டு வாழ்வியல் ஈர்ப்பில் மயங்கித் தம்மை மறந்தோரும் பலர் இருந்தனர். எமக்கான அகதி வாழ்வு வெளிநாடுகளில் மட்டுமல்ல, தாயகத்திலும் திணிக்கப்பட்டிருந்தது. உஊர் விட்டு உஊரோடி ஆங்காங்கே உயிர்விட்டு எஞ்சியோர் அவலங்கள் எம் மண்ணில் நிறையவுண்டு. அந்த அகதி வாழ்வையும் இந்த அகதி வாழ்வையும் மைத்திரேயியின் 'ஊரிலிருந்து ஒரு கடிதம்' ஒப்பிட்டு உண்மையை உணர்த்துகின்றது.

சொந்த மண்ணிலேயே அகதியாய் வாழ்வதற்கும் அந்நிய மண்ணில் அகதியாய் வாழ்வதற்கும் என்ன வித்தியாசம் என்று நீ கேட்கலாம். ஆனால் 'இருப்புக்கும்' 'வாழ்வுக்கும்' என்ன வித்தியாசம் என்று நான் சொல்லத் தேவையில்லை. (புலம்பெயர்ந்தோர் கவிதைகள் பக்: 48)

பழகியறியா ஒரு புதிய புலவாழ்வு என்பது மறுபிறப்புக்கு ஒப்பானது. இப்புலங்களில் புதிதாய்ப் பிறப்பெடுத்த எம் முன்னோரே பல காட்டாறுகளை எதிர்கொண்டு கரையேறினர். புதிய தலைமுறைகளுக்கு வழிகாட்டிகளாயினர்.

Eezham Tamils in Canada evolve common position on Tamil activism

In a move interpreted as a sharp response to Sri Lanka's war on Tamil diaspora, more than 80 Tamil community organizations from across Canada have come together in an initiative to create a consensus outlining their collective position and guiding principles on Tamil struggle-centric engagement.

The Tamil Assembly rejected the proscription of 16 Tamil diaspora organizations along with 424 individuals by the Government of Sri Lanka and said: The ongoing genocide of the Tamil nation is aided and abetted by



institutions, governments, and bodies outside the purview of the Sri Lankan state structure, making them complicit in the ongoing genocide. These external actors have a responsibility to halt the ongoing genocide of the Tamil nation and guarantee the collective rights of the Tamils, the document said.

The General Assembly organizers said that the consensus document, prepared through a five-months process, was received as a timely move when it was presented to all the participating grassroots, community and political organisations in Canada at the confluence event held in the Toronto City Hall Council Chamber on Sunday April 13, 2014.

The document will also serve as the reference document on topics relevant and of importance to members of federal, provincial and municipal politics on the common position of the Eezham Tamils in Canada, they further said.

The current Sri Lankan constitution, especially the 6th amendment, prevents the representatives of the Tamil nation domiciled in the island from freely articulating the political aspirations of the Eelam Tamils, the document said.

“Any just solution for the Eelam Tamils cannot be confined to the existing parameters of the Sri Lankan con-

stitution and must be based on the recognition of Eelam Tamils as a nation.”

“Any just solution for the Eelam Tamil nation will rightfully incorporate a just and equitable resolution on the question of the Muslim community and other communities in the Tamil homeland,” the document further said.

Extensive consultations were undertaken for five months leading up to the General Assembly to arrive at the points for consensus, the organisers said.

These consultations were with a wide spectrum of social, cultural and political based community organizations and their representatives.

Once the common message was drafted, the General Assembly convened to formally discuss and ratify the points for consensus.

The Assembly also saw the participation of elected officials from all levels of government who came to observe the proceedings and lend their support to Eezham Tamils in Canada.

The Assembly was unanimous in their adoption of all 34 points for consensus. The points are divided into sections discussing; historical context, international community responsibility, Canadian Government responsibility, the role of the Tamil diaspora, and the effects of proscribing Tamil community activism. They were drafted compiling recent and historical resolutions, motions and other documents the Tamil community in Canada has participated in before.

The General Assembly organizers will be in touch with the participant organizations and observers to cooperatively work together in advancing the interests of the Tamil community in Canada.



எஸ். ராஜ்மோகன்

Cicada Invasion புரோட் பூச்சிகளின் படையெடுப்பு!



2

வீடுகளில் ஒழிந்து வாழும் கரப்பான் பூச்சி என்றால் எல்லோருக்கும் ஒரு வகைப் பயம் ஏற்படுவது வழமை. அணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உலக அழிவு ஏற்பட்ட பின்னரும் உயிர் வாழும் உயிரினம் கரப்பான் பூச்சி என்பது அறிவியல் ஆதாரம்.

மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை கரப்பான் பூச்சிகள். மனிதனை விடப் பல்லாயிரம் மடங்கு கதிர் வீச்சுகளைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டமை இதன் சிறப்புத்தன்மை.

சுமார் 3400 க்கும் மேற்பட்ட இனப்பிரிவுகளைக் கொண்ட கரப்பான் பூச்சிகள் அதன் தோற்றத்தில் பெரிதும் பரிணாம வளர்ச்சி அடையாமல் உலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் தாராளமாக வாழ்ந்து வருகின்றன.

கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவென தனியான வர்த்தகத் துறையை மனிதன் உருவாக்கியது இப் பூச்சிகளுக்குக் கொடுத்த முதல் மரியாதை. எனது அயலவர் ஒருவர் இத்துறையில் அதிக பிரபல்யம். காலை மாலையென்று தொலைபேசி அழைப்புக்கள் வந்தபடியே இருக்கும். தொழில் ரகசியம் என்னவென்று கேட்டால் 'கரப்பான் பூச்சிகளின் கெட்டித்தனம்' என்பார். கரப்பான் பூச்சிகளின் குணாதிசயத்தில் ஏற்படும் வேகமான வளர்ச்சிகள் மூலம் கரப்பான் பூச்சிகள், இவர்கள் வைக்கும் நச்சு மருந்துகளை ஓரிரு வருடங்களில் கண்டறிந்து அவற்றை விட்டு விலகிச் சென்றுவிடும்.

கரப்பான் பூச்சிகளை நாம் வீடுகளுக்குள்ளே கட்டுப்படுத்தப் போராடி வரும் இந்த வேளைகளில் இன்னமொரு பூச்சி இனம் நமது வீடுகளின் கொல்லைப் புறத்தில் அதிகளவில் தோன்றினால் எப்படி இருக்கும்? புரோட் III - இதுதான் வட அமெரிக்க மக்களுக்குத் தலையிடையைக் கொடுக்கவுள்ள புதிய பூச்சிகளின் வரவு.

17 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணின் உள்ளே சேகரிக்கப்பட்ட புரோட்டுகளின் குஞ்சுகள் தமது உறங்கு நிலையை

முடித்துக் கொண்டு புரோட் III பூச்சிகளாக இந்த ஆண்டின் இளவேனில் காலத்தில் வெளிவர இருக்கின்றன. கடந்த தடவை இவை 1997 ஆம் ஆண்டு தோன்றி பல ஆயிரக்கணக்கான புரோட் குஞ்சுகளை மண்ணினுள் விட்டுச் சென்றிருந்தன. தமது வாழ்க்கைச் சக்கரத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் தரைக்கு மேல் வெளிவரும் இவை இம்முறை மத்திய மேற்கு அமெரிக்கப் பகுதிகளிலே அதிகளவில் வெளிப்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதே இனத்தைச் சேர்ந்த புரோட் II எனப்படும் பூச்சிகள் கடந்த ஆண்டு நியூ யோர்க், நியூ ஜேர்சி, பென்சில்வேனியா போன்ற பல கிழக்கு அமெரிக்க மாநிலங்களில் பல பில்லியன் கணக்கில் உருவாகியிருந்தன. கிட்டத்தட்ட இரண்டு, மூன்று மாதங்கள் உயிர் வாழ்ந்த இந்தப் பூச்சிகள் பெருமளவிலான முட்டைகளை உருவாக்கி குஞ்சுகளை மண்ணுக்குள் விட்டுச் சென்றுள்ளன. இந்தக் குஞ்சுகள் 17 வருடங்கள் மண்ணினுள் தாவர வேர்களின் உதவியுடன் வாழ்ந்து 2030 ஆம் ஆண்டு பெருமளவிலான எண்ணிக்கையில் தனது வாழ்க்கைச் சக்கரத்தை முடிப்பதற்காகத் தரைக்கு வெளியேறும். இதன் எண்ணிக்கை அளவுக்கதிகமாக இருப்பதால் மனிதனுக்கு இது பெரும் சவாலாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மண்ணில் இருந்து ஆண் புரோட்டுகள் முதலில் வெளிவந்த பின்னர் பெண் புரோட்டுகள் வெளிவரும். இப் புரோட்டுகள் ஒரு வகையிலான தூர்நாற்றத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவையாகவும் அதிக நேரம் ஒலியை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவையாகவும் இருக்கும். ஆண் புரோட்டுகளின் ஒலிகளுக்கு பெண் புரோட்டுகள் எசுப்பாட்டுக்கள் பாடி இனப்பெருக்கத்தில் ஈடுபடும். பல தடவைகள் சந்தித்துக் கொள்ளும் ஒவ்வொரு பெண் புரோட்டுகளும் கிட்டத்தட்ட 600 க்கும் மேலான முட்டைகளை மரம் மற்றும் செடிகளின் கிளைகளில் இட்டுவிடும். 6 அல்லது 10 கிழமைகளில் முட்டைகள் வெடித்து புரோட் குஞ்சுகள் வெளிவந்து மண்ணுக்குள் விழுந்து அஞ்ஞாதவாசத்திற்குச் சென்றுவிடும். 17 ஆண்டு காலத்திற்கு மண்ணுக்குள்ளே தாவர வேர்களில் உள்ள சத்துக்களை உறிஞ்சி வாழும் இவை தமது அஞ்ஞாதவாசத்தை முடித்து 2030 ஆண்டு இளவேனில் காலத்தில் பெருமளவிலான எண்ணிக்கையில் தரைக்கு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் உள்ள ஒரு நல்ல விடயம் இப்பூச்சிகள் மனிதனுக்கு எந்தவித தீங்கையும் விளைவிக்காதது. அத்துடன் இந்தப் பூச்சிகள் தமது வாழ்வாதாரங்களுக்காக வெளியுலகுடன் தொடர்புபட்டு இருப்பதால் இதன் ஆதிக்கம் வீட்டுக்கு வெளியே மட்டும் காணப்படும்.

ஆனால், இவை மனிதனுக்கு பெரும் தொல்லைகளையும், அசௌகரியங்களையும் கொடுக்கும் என்பது உண்மை. இப்பூச்சிகள் எழுப்பும் ஒலி மனிதனின் காதுகளுக்கு நிச்சயமாக இசைவிருந்தாக அமைந்து விடாது.

இலங்கையில் குண்டு வெடிப்புச் சத்தங்களோடு மட்டுமல்லாமல் இலையான்களின் நச்சரிப்புகளுடனும், சில்வண்டுகளின் சத்தங்களுடனும், ஈசல்களின் இரைச்சல்களுடனும் வாழ்ந்து பழகிப்போன எங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கூறினாலும் எமது அடுத்த தலைமுறையினருக்கு இது ஒரு பெரும் சவாலாகவே இருக்கும்.

அத்துடன் நாங்கள் மறக்காமல் இந்தப் புரோட்டுகளுக்கு சில்வண்டு போன்ற நல்லதொரு தமிழ்ப் பெயரையும் இப்பவே வைத்துவிட வேண்டும்.



இரா. சம்பந்தன்

ஒரு கோவிலும் ஒரு கேள்வியும்!

உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சம்பந்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.

மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் 'தி இந்து'விடம் கூறியதாவது

பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.

அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சம்பந்திக்கொள்ளும். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.

இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவ்வாறு பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் கூறினார்.

கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காப்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே.

இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது. மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பீரோ.

இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம்.

உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்சனையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி.

இவையெல்லாம் யாராலும் முழுமையான விடை சொல்ல முடியாத கேள்விகளாகவே இன்றும் இருக்கின்றன. அப்படியே என்றும் இருக்கும் என்பது மட்டும் நிச்சயமானது! இந்தத் தகவல்களை வலைத் தளங்களில் இருந்து நான் தொகுக்க முற்பட்டபோது எங்கள் முன்னோரை எண்ணி வியப்பு ஏற்படவில்லை! மாறாக மிகுந்த பயவுணர்வே ஏற்படுகின்றது!



குரு அரவிந்தன்

உயர்ந்த கோபுரங்கள்

2

நான் தினமும் தரிசித்த கோபுரம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் கோபுரமாகும். இலங்கையில் உள்ள திருத்தலங்களில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒரு திருத்தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் மேற்குக் கோபுர வாசலில் அதாவது யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் இந்தப் புராதன ராஜகோபுரம் வானளாவி நிற்கின்றது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை என்பது போல அந்தச் சுற்று வட்டாரத்தில் அன்று இதுவே உயர்ந்த கோபுரமாக இருந்தது.



கோபுர வாசலில் நின்று பிரார்த்திக்கும் போது, மனதில் ஒருவித அமைதியை ஏற்படுத்தி ஆத்மீகப் பாதையில் மனதை நல்வழிப்படுத்த இந்தக் கோபுரம் பெரிதும் உதவியாக இருந்தது. கோபுர வாசலுக்குச் சற்றுத்தள்ளி காங்கேசந்துறை வீதி ஓரத்தில் ஒரு மகிழ் மரம் எப்பொழுதும் சுகந்த மணம் பரப்பிக் கொண்டே இருக்கும். நடேஸ்வராக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் திருவிழாக் காலங்களில் சாரணர் தன்னார்வத் தொண்டர்களாகவும், மகாஜனாக் கல்லூரியில் உயர் வகுப்பில் படிக்கும் காலங்களில் கல்லூரித் திருவிழாவின் போது உபயகாரர்களின் ஒரு மாணவப் பிரதிநிதியாகவும் கலந்து கொண்ட அனுபவங்கள் மனதைவிட்டு அகலாதவை.

தேர்த் திருவிழா காலங்களில் சுற்று வட்டாரங்களிலிருந்து பக்தர் கூட்டம் நிரம்பி வழியும். அப்பொழுதெல்லாம் இதை ஒரு வழிபாட்டுத் தலமாகத்தான் நான் நினைத்தேன். ஆனால் அதன் பின்னால் எம்மோடு இணைந்த ஒரு சரித்திரமே இந்த ஆலயத்திற்கு இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியவர் அப்போது மகாஜனாக் கல்லூரி ஆசிரியராக இருந்த தமிழருவி திரு. த. சண்முகசுந்தரம் அவர்களாகும். சுற்று வட்டத்தில் உள்ள கோயில்களைப் பற்றி அவர் ஆவணப்படுத்த முனைந்தபோது அவரது மாணவன் என்ற வகையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்கு வடக்கே குரு வீதியில் அமைந்திருந்த குருநாதசுவாமி கோயில் பற்றியும், அதன் அருகே சற்று வடக்குப் பக்கத்தில் இருந்த தொன்மை வாய்ந்த கேணியோடு அமைந்த நாச்சிமார் கோயில் பற்றிய குறிப்புக்களையும் புகைப்படங்களையும் சேகரித்துக் கொடுத்திருந்தேன்.

போர்ச் சூழல் காரணமாக நூல் வடிவில் அவை வெளிவந்தனவா, உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அந்தக் கோயில்கள் அகப்பட்டுக் கொண்டதால் அந்தக் கோயில்கள் இன்றும் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.

காங்கேசந்துறைத் தேர்தல் தொகுதியில் மாவிட்டபுரம் முக்கிய இடம் வகிக்கின்றது. காங்கேசந்துறை, கீரிமலை, மாவிட்டபுரம், பலாலி எல்லாம் இந்தச் சுற்று வட்டத்திற்குள் அடங்கும். இவற்றில் முதலாவது இறங்கு துறையாகவும், அடுத்த இரண்டும் வழிபாட்டுத் தலங்களாகவும், பலாலி ஒரு விமானத் தளமாகவும் விளங்கியது.

சோழர் குலத்து இளவரசியான மாருதப்பூரவீகவல்லிக்கு ஏற்பட்ட குதிரை முகநோய் காரணமாக மருத்துவம் தேடி இங்கே வந்து வழிபட்டதாகவும், அதனால் பூரண குணமடைந்ததாகப் பூர்வீகக் கதை உண்டு. ஆதிமுலத்தில் வேல் மட்டுமே இருந்ததாகவும், அதனாலே இளவரசி மாருதப்பூரவீகவல்லி சோழ நாட்டில் இருந்து முருகன் விக்கிரகத்தை இங்கே வரவழைத்துக் கோயில் கட்டிப் பூஜித்ததாகவும் தெரிகின்றது.

குதிரைக்கு மா என்ற பெயரும் உண்டு. எனவே குதிரை முகம் விடுபட்ட இடம் என்பதால், 'மா விட்ட புரம்' என்று இந்த இடத்திற்குப் பெயர் வந்தது. முருகனுக்குக் காங்கேயன் என்ற பெயரும் இருப்பதால், காங்கேயனின் விக்கிரகம் வந்து இறங்கிய துறையைக் காங்கேயந்துறை என்று அழைப்பர். போர்த்துகேயர் இலங்கையை ஆண்டபோது, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் பாதிக்கப்பட்டாலும் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் மீண்டும் ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டது.

இதற்கான புதிய விக்கிரகங்கள் சிதம்பரத்திலே இருந்து வருவிக்கப்பட்டு உரிய முறையிலே பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து கி.பி 1795 ஆம் ஆண்டு ஆனி உத்தர நட்சத்திரத்தில் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. மூன்று சுற்று வீதிகளைக் கொண்ட இந்த ஆலயத்தில் நித்திய பூசைகள் இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

ஆடி அமாவாசையை அந்தமாகக் கொண்டு மகோற்சவம் இருபத்தைந்து தினங்களுக்கு இங்கே இடம் பெறுகின்றது. தேர்த்திருவிழாவின்போது ஐந்து தேர்களில் சுவாமி வீதி வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரம் அருகே உள்ள கீரிமலையில் அமைந்துள்ளதால் தீர்த்தத் திருவிழாவான ஆடி அமாவாசை தினத்தன்று முருகன் கீரிமலைக்குச் சென்று அங்கே தீர்த்தமாடுவது வழக்கமாக உள்ளது.



கலாநிதி பால. சிவகடாட்சம்

எமனார்க்கு இங்கு என்ன வேலை?



சோதிடரான இவருக்கு சோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை இருந்தது என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. எனினும் ஒருவரின் வாழ்நாளை நிர்ணயிப்பது அவரது சாதகபலன் மட்டுமல்ல என்பதைத் தெளிவாகவே விளக்கியுள்ளார் இவர்.

அருந்தவ ராசியாலும் அளவுறும் உண்டியாலும்

புரிந்தநற் சீலத்தாலும் பூண்ட பேர் அன்பினாலும்

மருந்துறும் உபாயத்தாலும் வதைஉயிர் காத்தலாலும்

அரும்பிணி இடையூறின்றி ஆயுளும் ஏறும் மாதோ.

அளவான உணவு நல்லொழுக்கம் அனைவரிடமும் அன்பு பாராட்டும் குணம் நோயுற்றபோது மருத்துவர்கொடுக்கும் மருந்தை முறைப்படி எடுத்தல் பிற உயிர்களைக் கொல்லாமை என்னும் வாழ்க்கைநெறிகளைக் கடைப்பிடிப்போர் நோயற்ற நீண்ட ஆயுளைப்பெறுவர் என்கிறார் இவர்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தற்போல் தேரையர் அல்லது தேரர் என்றழைக்கப்பெறும் மருத்துவ அறிஞர் நோய் அணுகா விதி என்ற ஒரு நூலையே எழுதிவைத்துள்ளார்.

பால்உண்போம் எண்ணெய்பெறிந் வெந்நீரில் குளிப்போம் பகல்புணரோம் பகல்துயிலோம் பருவமுத்த வேலம்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்

இரண்டடக்கோம் ஒன்றைவிடோம் இடதுகையிற் படுப்போம் மூலஞ்சேர் கறிநுகரோம் முத்ததயிர் உண்போம்

முதனாளில் சமைத்தகறி அமுதெனினும் அருந்தோம் ஞாலந்தான் மடைத்திடினும் பசித்தொழிய உண்ணோம்

நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கும் இடத்தே

பாலை அருந்துங்கள் என்கிறார் இவர். உடலுக்குத் தேவையான பிரதான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்தது பால். எண்ணெய் தேய்த்துக்கொண்டால் வெந்நீரில் குளிக்கவேண்டும். மயிர்த்துளைகளினூடே எண்ணெய் உடருருவ சுடுநீரில் உள்ள வெப்பம் உதவுகிறது. பகல்நேரத்தில் உடலுறவு கொள்வது நித்திரை

(28 ஆம் பக்கம் வருக)

வாழவேண்டும் என்ற ஆசை உயிரினங்கள் அனைத்துக்கும் உண்டு. நீண்டகாலம் வாழவேண்டும் அதுவும் நோய்நொடி இன்றிவாழவேண்டும் என்பது மனிதப்பிறவிகளின் ஆசை. முற்றும் துறந்த யோகிகளும் இதற்கு விதிவிலக்கு அல்லர். காயகல்பம் என்னும் சாவாமருந்தைத் தேடி அலைந்து அது பற்றிய ஆய்விலேயே தமது வாழ்நாளைத் தொலைத்தவர்கள் பலர். தம்மிடம் ஆயுளை நீடிக்கும் மருந்து செய்யும் ஆற்றல் இருப்பதாக நடித்து மக்களையும் மன்னரையும் ஏமாற்றிய போலிச்சாமியார்கள் பலரை வரலாற்றில் காணமுடியும். தற்கொலை இயற்கைக்கு விரோதமானது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது சாவாமருந்து என்பதும் இயற்கைக்கு விரோதமானதே என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதேசமயம் ஒருமனிதன் நூறாண்டுகாலம் வாழமுடியும் என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடு இருக்கமுடியாது. அப்படியானால் உலகின் பெரும்பான்மையானோர் ஏன் அந்தப்புரண வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதில்லை என்ற கேள்வி எழுகிறது.

சுனாமி சூறாவழி நிலநடுக்கம் போன்ற இயற்கைப்பேரழிவுகளால் ஏற்படும் இறப்புக்களை விட்டுவிடுவோம். யுத்தம் விபத்து கொலை தற்கொலை என்பவை காரணமாக இடம்பெறும் அகால மரணங்களையும் விட்டுவிடுவோம். முன்னம் ஒருகாலத்தில் பெருமளவு மனித உயிர்களைப் பலிகொண்ட பெரியம்மை வாந்திபேதி மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன.


அப்படியானால் உலகளாவியரீதியில் மக்களின் சராசரி வயதெல்லை இன்னமும் எழுபதுக்கும் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கை முறை ஆரோக்கியமானதாக இல்லை என்பதையே இந்தக் கேள்விக்கு விடையாகத்தர முடியும்.

இன்றைய உலகின் பிரதான ஆட்கொல்லிநோயான எய்ட்ஸ் (AIDS) ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதற்கு கட்டுப்பாடும் பாதுகாப்பும் இல்லாத உடலுறவே காரணமாகின்றது. புலகபிடித்தல் மற்றும் அளவுக்குமீறி மது அருந்தல் போன்ற பழக்கங்கள் உடல் உறுப்புக்களைப் பலவீனப்படுத்துவதன் மூலம் அவை இயங்கக்கூடிய காலத்தை மட்டுப்படுத்திவிடுகின்றன. இந்த விடயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருப்பதால் இதுபற்றி விபரிக்கவேண்டிய அவசியம் இப்போது எழவில்லை. ஆனால் நாம் அவ்வளவு அக்கறைப்படுத்தாத அல்லது அவ்வளவு பெரியவிடயம் இல்லை என்று அலட்சியப்படுத்தும் விடயங்கள் கூட எமது ஆயுட்காலத்தை நீடிக்க அல்லது குறைக்க வழிவகுப்பன. இதுபற்றி இன்று நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது சமூகத்தில் அறிஞர்களாகவும் மருத்துவர்களாகவும் அறியப்பட்டோர் வலியுறுத்தி வந்துள்ளனர்.

பண்டைத்தமிழறிஞர்கள் பட்டியல் என்று ஒன்றை எடுத்துக்கொண்டால் அதில் வள்ளுவர் என்ற ஒருவரின் பெயர் இடம்பெறுவதைத் தவிர்க்கமுடியாது. நோய் ஏற்படாமல் தவிர்க்கவும் அதன்மூலம் வாழ்நாளை நீடிப்பதற்கும் வள்ளுவர் காட்டும் வழி எமது அன்றாட உணவு பற்றியதே ஆகும். மாறுபாடில்லாத உணவை உண்க (உங்களுக்கு ஒத்துவராது என்று கண்டறிந்த உணவுகளைத் தவிர்த்து உண்ணுங்கள்). அளவறிந்து உண்க (உங்கள் உடலுறைப்புக்குத் தேவையான உணவை மட்டும் உண்ணுங்கள்) அற்றது அறிந்து உண்க (முன்னர் உண்ட உணவு செரித்தபின் உண்ணுங்கள்). இவைதான் நோயின்றி நீண்ட காலம் வாழ ஆசைப்படும் ஒருவருக்கு வள்ளுவர் கூறும் அறிவுரை.

பதினான்காம் நூற்றாண்டில் ஈழத்தில் வாழ்ந்த தமிழறிஞர் போசராசபண்டிதர். தென்னிலங்கை மன்னன் பண்டித பராக்கிரமபாகு கேட்டுக்கொண்டதன்பேரில் சரசோதிமாலை என்னும் சோதிடநூலைத் தமிழில் ஆக்கியவர். அரண்மனை

கனடா திருமறைக் கலாமன்றம் வழங்கிய 'வேள்வித் திருமகன்' திருப்பாடுகளின் காவியம்



திருமறைக் கலாமன்றத்தினரின் 'வேள்வித் திருமகன்' என்னும் திருப்பாடுகளின் காவியம், மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் கடந்த மாதம் 5ம் திகதி டொன்மில்ஸ்-எக்ஸ்சன்ரன் சந்திக்கு அருகே, இலக்கம் 50 கேவெய்ஸ் வீதியில் அமைந்துள்ள கனடா கிறிஸ்தியன் கல்லூரி மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது.

தமிழ் கத்தோலிக்க பங்குத்தந்தை அருட்திரு பீற்றர் ஜித்ரேந்திரன், அருட்திரு லோறன்ஸ் அந்தோனிமுத்து, கலாநிதி வி.சாந்தகுமார், கலாநிதி த.வசந்தகுமார், திரு.வி.சொர்ணலிங்கம், திரு.ஜெயராஜா சரவணமுத்து, திருமதி ஹெலன் அந்தோனிப்பிள்ளை போன்ற சிறப்பு விருந்தினர்கள் உட்பட, பல குருக்கள், கலையுலகப் பிரபலங்கள் மற்றும் கலாரசிகப் பெருமக்கள் மண்டபத்தை நிறைத்திருந்தனர்.

கிறிஸ்துவின் பிறப்பு, அவரது இளமைப் பருவ நிகழ்வுகளில் ஆரம்பித்து, சீடர்களுடன் இரவுணவில் பங்கேற்ற பின்னர், அவரது கைது, பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு போன்ற

காட்சிகளுடன், விறுவிறுப்பாகவும் விரைவாகவும் காட்சி மாற்றங்கள் மேடையேற்றப்பட்டன.

நிகழ்வு தொடங்கியதிலிருந்து முடிவு வரை திரை மூடாது நிகழ்வுகள் தொடர்ந்து வழங்கப்பட்டதால், தொய்வின்றி சீராக காட்சிகள் அமைந்தன. அழகான மூன்று குழு நடனங்களை மிகச் சிறப்பாக இணைக்கப்பட்டு, நாடகத்துக்கு மெருகூட்டியது. நடன ஆசிரியைகளான சிறீமதி பத்மினி ஆனந்த், சிறீமதி கிருபாநிதி ரட்னேஸ்வரன், சிறீமதி திருமகன் ரவீந்திரன் ஆகியோரது மாணவிகள் இந்த சிறப்பான அபிநயங்களில் கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வின் இறுதியில், பாரிய மேடை நிகழ்வுகளுக்கு ஒப்பனை வழங்கும் திரு. ஆனந்தன் மரியாம்பிள்ளை அவர்கள் 'ஒப்பனை வேந்தன்' எனும் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார். சிறந்த மேடைக் கலைஞரும் நடிகருமான திரு. அன்ரன் பீலிசன் அவர்கள் 'கலைச்செம்மல்' எனும் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார்.



கனடா 'ஈழநாடு' பத்திரிகையின் 21வது ஆண்டு நிறைவு விழா



கனடா 'ஈழநாடு' பத்திரிகையின் 21வது ஆண்டு விழா கடந்த மாதம் 19ம் திகதி ஸ்காபரோ சிறீஜயப்பன் கலாசார மண்டபத்தில் அமைந்த அமரர் சட்டத்தரணி எஸ். கே. மகேந்திரன் அரங்கில் நடைபெற்றது. புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் 'கலைமாமணி' உன்னிக்கிருஷ்ணனின் 'சங்கீத சங்கமம்' இசை நிகழ்ச்சி விழாவின் சிறப்பு அம்சமாக இடம்பெற்றது. கனடா தமிழ் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் வே. தங்கவேலு இங்கு சிறப்புரையாற்றினார். கனடிய மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. ஈழநாடு ஆசிரியர் திரு. ரி. கே. பரமேஸ்வரன் நன்றியுரை கூறினார். திரு. ஞானபண்டிதன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.



எழுத்தாளர் சிவபாலுவின் மூன்று நூல்கள் வெளியீடு



ஓய்வுபெற்ற ஆசிரியரும் எழுத்தாளருமான தங்கராசா சிவபாலு அவர்களின், 'பள்ளி மாணவர்களின் தகாத செயல்கள்', 'வைதிக மற்றும் தமிழர் திருமண முறைகள்', 'திருமண முறிவுகளைத் தவிர்க்கும் வழிமுறைகள்' ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா கடந்த மாதம் 19ம் திகதி பிற்பகல் ஸ்காபரோ 'சிவிக் சென்டரில்' நடைபெற்றது. பெருமளவான ஆர்வலர்கள் கலந்து கொண்ட இவ்விழாவுக்கு திரு. சின்னையா சிவநேசன் தலைமை தாங்கினார். விழாவின் சில ஒளிப்படங்களை இங்கு காணலாம்.



கனடாவில் 'தமிழர் சமூக பொது ஆயம்' எண்பதுக்கும் அதிகமான தமிழர் அமைப்புகள் இணைந்து ஒருமனதாக 34 தீர்மானங்களை நிறைவேற்றின!

கனடாவிலுள்ள 80க்கும் அதிகமான தமிழர் சமூக அமைப்புகள், கூட்டு நிலைப்பாட்டுக்கும் கொள்கைகளை நெறிப்படுத்தவுமென ஒருமனப்பட்ட தீர்மான ஆவணத்தைத் தயாரிப்பதற்கு ஒன்றுகூடின. தமிழர் சமூக பொது ஆயத்தின் கூட்டம் 2014 ஏப்ரல் 13ம் திகதி ரொறன்ரோ நகரசபையின் அங்கத்தவர் மண்டபத்தில் நடைபெற்றது. கனடிய மத்திய, மாகாண, மாநகர ஆட்சியினருடன் தொடர்புடைய பிரதான விடயங்களும், சமூகத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடும் இங்கு ஆராயப்பட்டது. தொடர்ந்து தீவிரமாகத் தொடர்பாடல் மேற்கொள்ளவும் அக்கறையுள்ள குழுமத்துடன் இணைந்து செயற்படவும் கனடியத் தமிழர் சமூகத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு தொடர்பாக முடிவு இங்கு எடுக்கப்பட்டது. கனடாவின் சகல மட்ட அரசாங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்குபற்றி, தமிழர் சமூகத்திற்கான தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். மேற்படி பொது ஆயம் கடந்த ஐந்து மாதங்களாக இது தொடர்பான விரிவான ஆலோசனைக்



கூட்டங்களை நடத்தியது. தமிழரின் சமூக, பண்பாட்டு, அரசியல் சார்பு அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுவான அடிப்படையில் தயாரித்த ஆவணம் ஏப்ரல் 13ம் திகதிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு 34 தீர்மானங்களும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டன. சர்வதேச சமூகத்தினதும், கனடிய அரசாங்கத்தினதும் பொறுப்புகளை விளக்கும் வரலாற்று ஆவணம் இது.

இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கியமான இறுதிப் பகுதி கீழே

புலம்பெயர்ந்த தமிழ் குழுகாயத்தின் கடப்பாடு:

6.24. இலங்கையில் வாழும் தமிழர்கள் 6ம் திருத்தச் சட்டத்தின் கீழ் தமது அரசியல் வேண்டுகோளை சுதந்திரமாக பிரதிபலிக்க முடியாமையினால், புலத்தில் வாழும் தமிழ் குழுகாயம் அவர்களின் குரலாக இயங்க வேண்டும்.

6.25. இனப்படுகொலையை எதிர்நோக்கியவண்ணம் எம்மண்ணில் வாழும் மக்களுக்கு பலவேறு அமைப்புகளுடாக உதவி - கள் செய்ய வேண்டும்.

கனடிய அரசாங்கம் உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதி கிடைத்தல் என்கின்ற விடயத்தில் எடுக்கும் முயற்சியை வரவேற்கின்ற அதே நேரத்தில், கனடிய அரசாங்கத்திடமிருந்து தமிழ் சமூகம் எதனை எதிர்பார்க்கின்றது?

6.26. இலங்கை அரசாங்கத்தின் நம்பகமற்ற உள்ளக விசாரணைப் பொறிமுறையானது தொடர்ச்சியான முறையில் தமிழ் மக்களுக்குப் புரியப்படும் அநீதிகளுக்கு நீதி வழங்காது என்பதை, கனடிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

6.27. இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக சுயாதீனமான பக்கச் - சார்பற்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு கனடிய அரசாங்கமானது அயராது குரல் கொடுக்க வேண்டும்.

6.28. இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்குப் பயணத் தடையையும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையையும் கொண்டு வர வேண்டும்.

6.29. ஈழத்தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகியவற்றை அங்கீகரிக்கும் அரசியற் தீர்வொன்றே நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுகும்.

6.30. ஈழத்தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் இடைக்கால நிர்வாகக் கோரிக்கையையும் சர்வதேச கண்காணிப்பில் எமது அரசியல் வேண்டுகோளை அறிய வாக்கெடுப்பையும் ஆதரிக்க வேண்டும்.

6.31. 2009ம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர் தொடர்ந்தும் அடக்குமுறையை எதிர் நோக்குவதனால், அவர்களின் அரசியற் தஞ்சக் கோரிக்கையில் இவ்விடயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கனடிய மத்திய, மாகாண ஆட்சிகளிடமிருந்து தமிழ் குழுகாயம் எதனை எதிர்பார்க்கின்றது?

6.32. தமிழ் சமூகத்துடனான புரிந்துணர்வுடாக அவர்களின் கலாச்சார, பொருளாதார தேவைகளை ஊக்குவித்து மேம்படுத்துதல்.

தமிழ் குழுகாயத்தின் செயற்தன்மையை தடைசெய்வதினால் வரும் பின்விளைவுகள்:

6.33. இலங்கை அரசாங்கம் 16 புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும், 424 தனியாட்களையும் தடை செய்ததை தமிழர் சமூகம் நிராகரிக்கின்றது. இந்த அமைப்புகள் பட்டியலில் கனடியத் தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு, கனடியத் தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியவையும் அடங்கும். தமிழ் தேசத்தின் சுயநீர்ணய உரிமை க்காக புலம்பெயர் மக்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட இந்தத் தடை நேர்மையான உண்மை, பொறுப்புக்கூறல், நீதி வழங்கு தல் ஆகியவற்றில் இலங்கை அரசுக்குள்ள அக்கறையற்ற தன்மையை வெளிப்படையாக்குகின்றது.

6.34. ஈழத்தமிழர்களின் நீதியான அரசியல் தீர்வுக்குரிய பரப்புரைக்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மேற்கொள்ளும் செயற்பாடுகளைப் பலவின்படுத்தும் நோக்குடன் இத்தடை கொண்டு வரப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது முன்னர் கொண்டு வரப்பட்ட தடையைத் தொடர்ந்து, கனடியத் தமிழர்களின் சமூக, பண்பாட்டு, அரசியல் செயற்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தியது போன்ற பாதையில் இத்தடையும் கொண்டு வரப்பட்டது. கனடியத் தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வதை மறுப்பதற்கும், தடுப்பதற்கும், அடக்குவதற்கும், அச்சமூட்டுவதற்குமாகவே பயங்கரவாதம் என்ற பதத்தை இது தொடர்ந்து பயன்படுத்துகிறது. மேலும், (32ஆம் பக்கம் வருக)

INSURANCE MORTGAGE INVESTMENT

19 வருட கால வங்கி அனுபவத்துடன் உங்களுக்கான அனைத்துக் காப்புறுதித் தேவைகளையும் உங்கள் குழந்தைகளுக்கான கல்விச் சேமிப்புத் திட்டங்களையும் வீட்டுக் கடன் மற்றும் வீட்டு அடமானக் கடன்களையும் பெற்றுக் கொள்ள என்னை அழைப்புகள்.

- Permanent Life Insurances • Term Life Insurance • Critical Illness Insurance
- No Medical Exam Life Insurance • Disability Income Insurance
- Super Visa Insurance • Travel & Visitor Insurance • RESP
- RRSP • Fixed Rate Income Investment • Residential Mortgage
- Line of Credit / Investment Loan
- Tax Free Savings Account

Kavitha Senthilmurugan
Financial Advisor
Insurance / Mortgage / Investments

CONTACT **(416) 618-3651**
KaviSenthilmurugan@gmail.com



Brimley Road Medical Centre WALK-IN CLINIC & FAMILY PRACTICE

- * புதிய நோயாளர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்
- * ஆண், பெண் குடும்ப மருத்துவர்களுடன் 7 நாட்கள் சேவை

Dr. உதயன் சோமசுந்தரம், MD,CCFP

Dr. சுபாதினி செந்தில் மோகன், MD,CCFP

Dr. நஸ்ரத் கான், MD,CCFP

திங்கள் - வியாழன் 9:00-7:00

வெள்ளி..... 9:00-5:00

சனி & ஞாயிறு 9:00-2:00

- * ஆய்வுகூடச் சேவை (Life lab)
- * மருந்தகச் சேவை (IDA Pharmacy),
- * இயன் மருத்துவ சேவை (Brimley Physiotherapy)

(416) 412 3333

3333 Brimley Road
Scarborough, ON M1V 2J7
(Between Steels & McNicoll)



முருகவே பரமநாதன் (ஆழ்கடலான்)

தடைகளை மீறி வெற்றி காண்போம்

“வெற்றியின் மேல் வெற்றி நமக்கு எய்த வேண்டும்” - கவிமணி
வெற்றியின் துவக்கமே தோல்விதான். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே. வெற்றி கண்டோர் தோல்வி கண்டோரின் ஆரம்பகர்த்தாக்கள். எந்த ஒரு கருமமும் முயற்சியாளனைத் தட்டி எழுப்பி இருக்கிறது. முடியாது என்று ஒரு கருமமும் இல்லை. அமெரிக்காவில் இருந்து சீனா வரை, நோர்வேயில் இருந்த அவுஸ்திரேலியாவரை வெற்றிப் பாதைகள் பட்டொளி விட்டுப் புறக்கின்றன. எப்படி? தீவிர முயற்சிதான் இதன் விருதுகோள். எந்த ஒரு ஆரம்ப காரண காரியங்களை ஆய்ந்து பார்ப்போம்.

இதையே வள்ளுவப் பெருந்தகை முயற்சி வெற்றி தரும் என்கிறார். அயரா முயற்சி தலைசாயாத முயற்சியே வெற்றியை அளித்தது. ஊக்கமது கைவிடேல் என்றார் தமிழ் முதாட்டி. ஜோர்ஜ் வாசிங்டனில் இருந்து நெப்போலியன் வரை பலர் காட்சியளிக்கின்றனர். இஃது ஆடவருக்குத்தான் சொந்தமல்ல. எத்தனையோ பெண்களும் இதிலே வெற்றி ஈட்டியுள்ளனர். இமயத்தின் சிகரத்தைக் கண்டோர் இதற்கு மேலான உதாரணம்.

நெப்போலியன் சிலந்தி ஏழு முறை முயன்று கூடு கட்டியதை அவதானித்து ஏழு தரம் பிரயத்தனப்பட்டு யுத்தத்தில் வென்றான் அன்றோ!

நயகரா நீர்வீழ்ச்சியைக் கடந்ததும் அவ்வண்ணமே பகீரதப் பிரயத்தனம் நல்ல மாதிரி. ஆத்மீக நெறியிற்கூட இம்மார்க்கம் வெற்றி தந்தது. பல்லாயிர ஆண்டுகள் முயன்று இறைவனைச் சென்றடைந்த யோகிகளும் உளர். இந்தியாவின் வெற்றி கூட அவ்வண்ணமே நிறைவானது. காந்தியடிகள் உட்படப் பலரின் முயற்சியாய், பல்கால முயற்சியாய் அமைந்தது. நேரு முதல் சத்தியமூர்த்தி வரை உழைத்தனர். இந்தியாவின் சுமைதாங்கியாய்ப் பலர் திகழ்ந்தனர். இதற்கு ஏற்பட்ட குறுக்கீடுகளே தடைகளாம். நேரே சுதந்திரம் கிடைத்தது அன்று. இவ்வண்ணம் வெள்ளையர்கள் செய்த தலையீடுகள் பலவாம். எம் தாயகமும் அவ்வண்ணமே. பல்வேறுபட்ட இழப்புகளின் முடிவு சுதந்திரம்.

இவ்வண்ணமே சர்வதேச அரங்கில் பங்குபற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் எதிர்ப்புகள் இருந்தன. ஆசியக் கண்டத்திலும் இஃது இருந்தமையை நாம் மனதிற் கொள்வோமாக. நல்ல காரியங்கள் நடைபெற எதிர்ப்பு இருப்பது சகசமாம். நாம் பின்னாடி நோக்கின் இச் செயற்பாடு பின்னணியாய் அமைவது இயல்பாம். ஆனால் எம் முயற்சியால் வென்று எடுக்க வேண்டும்.

இதை மையமாகக் கொண்டு பாரதிதாசன் சில பாடல்கள் பாடி உள்ளார். சில வருமாறு:

என்னருந் தமிழ் நாட்டின்கண்
எல்லோரும் கல்வி கற்று
பள்ளருமங் கலைஞானத்தாற்
பராக்கிரமத்தால் அன்பால்
உன்னத இம்மலை போல்
ஒங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்றுமற்றோர்
இயம்பக் கேட்டி டும் நாள் எந் நாளோ!

ஆத்மீகத்திலும் பலர் தோல்வி கண்டே வெற்றி எய்தினர். இந்தியாவின் வெற்றி ஒரு முறையிலே கிடைத்ததா. காந்தியடிகளில் இருந்து சத்தியமூர்த்தியவர்கள் போன்ற பலர் இந்திய சுதந்திரத்தின் சுமைதாங்கியாய் இருந்தனர். இதிலே வந்த குறுக்கீடுகளே தடைகள் எனலாம். நேரே சுதந்திரம் வந்ததல்ல. இவ்வண்ணம் பல நிகழ்வுகளை வெள்ளையர் முறியடித்தனர். ஆனால் முயற்சி திருவிளையாக்கும் என்பது வள்ளுவர் வாக்கு ஆகும். தம் தாயகமும் தோல்வி கண்டே வெற்றி எய்தினர் சுதந்திரப் போராட்டத்திலே.

நாடுகள் பலவற்றில் ஏற்பட்ட தோல்விகள் தடைகள் இமயம்போல் விளங்கினாலும் மாபெரும் வெற்றிகளைத் தந்தன அன்றோ. உயிர் இழப்புகள் எத்தனை எத்தனை. ஒரு துரும்பைத் தூக்கிப் போட எத்தனை படையணிகள் தேவை. எனினும் அமெரிக்காவில் இருந்து ஆசியாவரை ஏற்பட்ட தடைகளை நிர்வாகியாக்கி வெற்றியடைதல் இலகுவான காரியமா.

கைத்திறக் சித்திரங்கள்
கணிதங்கள் வானநூற்கள்
மெய்த் திறநூற்கள் சிற்பம்
விஞ்ஞானம் காவியங்கள்
வைத்துள தமிழர்நூற்கள்
வையத்தின் புதுமை என்னப்
புத்தக சாலை யெங்கும்
புதுக்குநாள் எந்நாளோ
பாரதிதாசன்

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம் அன்னார்
உள்ளத்தா லொருவரே மற்
றுடலி னாற் பலராய்க் காண்பார்
கள்ள த்தால் நெருங் கொணாதே
என வையகம் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ?
சொக்கு நாள் எந்நாளோ மேலது

Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

MONDAY - SATURDAY

(416) 266-5161

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7

Scarborough, Ontario M1K 5JB



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

www.computek.edu

We provide assistance for Second Career funded Applicants. EI receiving /received, Maternity benefits received, WSIB, Ontario Works clients & New Immigrants welcome



SECOND CAREER

You maybe eligible
upto \$28,000 to pay for:

Living Expenses
Transportation
ChildCare
Books
Tuition and other

Diploma Programs

- ▶ Early Childcare Asst (ECA)
- ▶ Personal Support Worker (PSW)
- ▶ Medical Office Admin (MOA)
- ▶ Computerized Accounting
- ▶ Business Administration
- ▶ Application Development
- ▶ Network Engineering
- ▶ Enterprise Network Engineering

Markham Campus

Markham / Steeles

905.471.3344

Scarborough Campus

Kennedy / Sheppard

416.321.9911

Toronto Campus

Kennedy / Eglinton

416.285.9941

Not all the courses are available at all the locations

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி

சிலப்பதிகார காலத்தில் (2 ஆம் நூற்றாண்டு) தமிழகத்தில் சமயப் பொறுமை நிலவியது. இளங்கோ அடிகளார் சமணராக இருந்தும் ஏனைய சமயங்களைப் போற்றிப் பாடத்தவறவில்லை. வைதீக சமயத்தில் காணப்படும் வைணவம், சாக்தம், கவ்மாரம் மூன்றையும் இணைக்கிறார்.

ஆச்சியர் குரவையில் திருமாலையும் வேட்டுவ வரியில் கொற்றவையையும் குன்றக் குரவையில் முருகனையும் பாடி அவர்கள் வாயாலும் கண்ணகியைப் புகழ்ச் செய்கிறார்.

அதுமட்டுமல்லாமல் வைதீக மதத்தைச் சார்ந்த கண்ணகிக்கும் சமணத்தைச் சேர்ந்த கோவலனுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். மாதவியையும் மணிமேகலையையும் பவுத்தத்தை தழுவி துறவிகளாக்குகிறார். அதன் மூலம் கணிகையர் குலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்

சமணம் பெண்கள் ஆண் பிறவி எடுக்காமல் மேலுலகம் புகமுடியாது என்ற கோட்பாட்டைக் கொண்டது. ஆனால் காட்சிக் காதையில் கண்ணகி தேவர்கள் துதிக்கத் தன் துணைவுடன் வானுலகம் பூக்கள் எனக் குன்றக் குறைவர் அரசன் செங்குட்டுவனிடம் செய்தி சொல்கிறார்கள்.

ஆங்கு
ஏழ் பிறப்பு அடியேம் வாழ்க, நின் கொற்றம்!
கான வேங்கைக் கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து, தனித் துயர் எய்தி,
வானவர் போற்ற மன்னொடும் கூடி,
வானவர் போற்ற, வானகம் பெற்றனள்
(25 காட்சிக் காதை - வரிகள் 56 - 60)

ஆங்கு- சேரன் செங்குட்டுவன் வீற்றிருந்த அவ்விடத்தை அணுகி அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி ஏழு பிறப்பும் நாங்கள் அடிமையாவேம் வேந்தர் வேந்தே நின்னுடைய அரசரிமை நெடிது வாழ்வதாக என்று பணிந்த பின்னர் அச் சேரமன்னனை நோக்கிப் பெருமானே! நம்முடைய காட்டின் கண்ணதாகிய நெடுவேள் குன்றத்தின் தாழ் வரையில் ஒரு வேங்கை மரத்தின் கீழே ஒப்புற்று அழகினையுடைய ஒருத்தி தன் முலைகளில் ஒன்றை இழந்து பிறர் யாரும் பட்டறியாத பெருந்துன்பத்தை எய்தி நின்றவள் விண்ணுலகத்தினின்றும் இழிந்துவந்த தேவர்கள் அவள் இழந்த கணவனையும் காட்டி மலர்மாரி தூவிப் புகழ்ந்து போற்றி அழைப்ப அக்கணவனொடும் கூடி அவ் வானவர் போற்றி அழைப்ப வானவூர்தியிலேறி எளியோங்கள் கண்டு நிற்கும்பொழுதே விண்ணுலகம் எய்தினள்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளார் எடுத்துக் காட்டும் சமயப் பொறுமை, சமய இணைப்பு பக்தி இலக்கிய காலத்தில் இல்லாது போய்விட்டது. சமணம், பவுத்தம், வைதீக சமயங்கள் சேர்ந்தும் தனித்தனியாகவும் தங்களுக்குள் மோதிக் கொண்டன. வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப் பெற்றனர். தமிழகத்தில் இன்றும் சில கோயில் திருவிழாக்களில் சமணர்களை கழுவேற்றும் நிகழ்ச்சி இடம் பெறுகிறது.



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

76

பவுத்த, சமண சித்தாந்தங்கள் பலவற்றை உள்வாங்கிக்கொண்டு வைதீக மதம் வளர்சி பெற்றது. மக்களிடம் மிகுந்த வரவேற்பும் பெற்றது. பிற்பகுதி பல்லவர்களும் அதன் பின் வந்த சோழர்களும் வைதீக மதத்தை ஆதரித்தனர். பவுத்தமும் சமணமும் தங்கள் வழிபாட்டு இடங்களை வைதீக மதத்திடம் இழந்தன.

சமணத்தை ஒழித்தவர்களில் ஞானசம்பந்தர் முதல் பரிசைத் தட்டிக்கொண்டு போய்விடுகிறார். திருஞான சம்பந்தர் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாட்டில் சமணர்களை இழித்தும் பழித்தும் பாடியுள்ளார். "அறியா அமண் குண்டர்" "ஊத்தவாய்ச் சமணர்" எனப் பழிக்கிறார்.

புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. (முதல் திருமுறை - திருப்பிரம புரம்)

புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ! என்பது பொருள்.

சிலப்பதிகார காலத்து சமயப் பொறுமை இணக்கம் பக்தி இயக்க காலத்தில் இல்லாமல் போனது பெரிய குறையே. இருந்தும் சிலப்பதிகாரமே பக்திப் பாடல்களுக்கு வித்திட்டது. ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி, குன்றக் குரவை ஆகிய காதைகளில் இளங்கோ அடிகள் பாடி பாடல்கள் அதற்குச் சான்று பகரும். இந்தக் காதைகளில் தமிழ்மக்கள் வாழ்ந்த வெவ்வேறு நிலங்களையும் அவர்கள் போற்றி வந்த கலைகளையும் அவர்கள் வழிபாட்டு முறைகளையும் கதையின் போக்கில் விரிவாகப் பாடுகிறார்.

ஆய்ச்சியர் குரவை முல்லை நிலத்துக்கு உரியது. வேட்டுவ வரி பாலை நிலத்துக்கு உரியது. குன்றக் குரவை குறிஞ்சி நிலத்துக்கு உரியது. குன்றக் குரவை கண்ணகி வானுலகு ஏகியதை நேரில் கண்டு மகிழ்ந்து ஆடிய கூத்து. முல்லை நிலமக்களுக்கு நப்பின்னையாகத் தோற்றும் அளித்த கண்ணகி, குறிஞ்சி நிலமக்களுக்கு வள்ளியாகக் காட்சியளிக்கிறாள். இந்தக் குரவைப் பாடல்கள் இசைப்பாடல்களால் அமைந்தவை. ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் திருமால் அவதாரங்களைப் புகழ்கின்றன. குன்றக் குரவைப் பாடல்கள் முருகனைப் புகழ்கின்றன.

ஆய்ச்சியர் குரவையில் இருந்து இன்னொரு ஒரு பாடல். பலருக்கும் தெரிந்த பாடல். வடவரையை மத்தாக்கி வாசகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த உறுபசியொன் நின்றியே உலகடைய உண்டனையே உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய் வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

கடல்போன்ற நீலநிறமுடைய எம்மிறைவனே நீ வடக்கின் கண்ணதாகிய மந்தரம் என்னும் ஒருமலையை மத்தாகக் கொண்டு வாசகி என்னும் பெரும் பாம்பினை அம் மத்தினைச் சுற்றி வலிக்கும் கயிறாகக்கொண்டு முன் ஒருகாலத்தில் திருப்பாற் கடலைக் கடைந்தருளினை என்கின்றனர் நான்முகனை ஈன்ற தாமரை மலரையுடைய திருக்கொப்புழினை உடைய எம்பெருமானே நீ அவ்வாறு

கடல் வயிறு கலக்குதற்குக் காரணமான அத்தகைய நினைது பெரிய கைகள் தாமே யசோதையார் என்னும் இடைக்குல ஹமடந்தையின் தயிர் கடையும் சிறிய கயிற்றினாலே கட்டுண்டிருந்த கை என்று கூறும் இஃது என்ன மாயமோ? இச்செய்தி எமக்குப் பெரிதும் வியப்புடைத்தாய் உளது.

வளவிய துளப மாலையை அணிந்த திருமாலே நின்னைப் பொருளாகக் கண்ட பொருள் அனைத்திற்கும் முதற்பொருள் இத்திருமாலே யாவான் என அய்யமறத் தெளிந்து அமரர்கள் கூட்டமெல்லாம் கைகூப்பித் தொழா நிற்க மிக்க பசிப்பிணி ஒரு சிறிதும் இல்லாமலேயே உலகம் முழுவதும் உண்டாய் அல்லையேர் அங்ஙனம் உலகடைய உண்ட அம் மாபெருந் திருவாய்தானோ! எளிய ஆய்ச்சியர் மனையின்கண் களவுசெய்து அவர்தம் உறியின்கண் வைத்த வெண்ணெயையும் உண்ட வாய் என்று அறிஞர் கூறுவது என்ன மாயமோ அறிகிலேம் இச்செயல் எமக்குப் பெரிதும் வியப்புடைத்தாய் இருந்தது. (வளரும்)

HELP WANTED

Employer: Fancy Florist International Inc.
Job Title: Traditional Indian Garland Maker
Terms: Permanent, full time (40 hours per week)
Salary: \$18/hour
Number of positions available: two (2)
Duties: Make garlands for Hindu Temples and ceremonies with variety of flowers such as Rose petals, Lily, Carnations, Mums, Jasmine
Requirements: 3 years relevant experience, knowledge of Hindu culture and traditions
Educations: No formal education required. Must be able to communicate in English
Work Location: 5633 Finch Ave. E., #6, Toronto
Contact:
 HYPERLINK "tel:416-288-1419" \t "_blank"416-288-1419 or
 E-mail: HYPERLINK "mailto:fancyflorist@gmail.com" \t "_blank"fancyflorist@gmail.com

Get more from your home by paying less each month



You're richer than you think.®

Ragavan (Raga) Ramanathan AMP
 Mortgage Development Manager
 Platinum Performer

Tel: 416.579.7533
 Fax: 416.352.1464
 Email: ragavan.ramanathan@scotiabank.com



உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது உங்கள் உறவுகளின் இறுதியாத்திரையை முறையாகவும், இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



- மரண அறிவித்தல்கள் வீட்டிலிருந்து படியே விரும்பிய ஊடகங்கள் ஊடாக அறிவித்தல்களை வெளியிடவும்
- சமய சம்பந்தமான கிரியைகள் செய்பவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும்
- பூ அலங்காரங்கள், மாலைகள், பூப்பந்தல்களின் தெரிவுக்கும்
- விரும்பிய, பொருத்தமான Casket (மரணப்பேழை)களை பெற்றுக்கொள்ளவும்

- இணையத்தளத்தினூடாக நேரடி ஒளிபரப்புச் சேவையை பெற்றுக்கொள்ளவும்
- Slideshow உருவாக்கம் செய்யவும்
- உங்கள் கலாசார, பண்பாட்டு முறைப்படியே இறுதிச்சடங்குகளை ஒழுங்குசெய்வதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும்
- உலகின் எப்பாகத்திலிருந்தும், எப்பாகத்திலும் Wreath (மலர்வளையம்) வைப்பதற்கான சேவையை பெற்றுக்கொள்ளவும்

MARANAM.COM

HEAVEN CARES

ADVISING FAMILIES ON YOUR LOVED ONE'S FINAL JOURNEY
www.maranam.com, E-Mail: info@maranam.com

Working With



PROVIDING PEACEFUL FINAL ARRANGEMENTS
8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1



Call: **Vilosan Sivatharman** B.Eng
Funeral Counsellor

416-431-3600 Ext:1

Call: **Christeen Seevaratnam**
Funeral Counsellor

416-431-3600 Ext:2



உச்சினுக்குத் தெரியும்,
தம்பிக்கைபுடனான தரமான சேவைகள்..



- Corporate Awards
- Promotional Products
- Laser Engraving
- Pad Printing
- Silk Screening

Vivek Subra
Director

B: 416- 291 2344
D: 416- 898 4846
promarawards@gmail.com

www.promarawards.com 416-291 2344
585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

Put your logo on anything!

One stop for all your promotional needs.

PRO MAR Ltd.
416 898 4846
vivekpromar@gmail.com



வாங்குவதும் விற்பதும் சுலபமே ஆனால்..
தெள்வான தெர்வே உங்கள் வெற்றிப்படி..

Why think so long...?



Vivek Subramaniam
Sales Representative
416-898 4846


- Free market evaluation
- Professional advice on selling your home for more
- State of the art marketing idea
- Flexible commission
- Friendly service producing excellent results
- List through me to have your property sold in a few days

Mortgages & loans arrangements



Homelife/Future
Realty Inc. Brokerage

7 Eastvale Drive, Unit 205, Markham, On. L3S 4N8
Bus: 905 201 9977, Fax: 905 201 9229
Independently Owned and Operated



கோவில் மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள்

5633 Finch Ave East, Unit # 6, Scarborough, ON M1B 5K9
(416) 288-1419

சொர் பூக்கள், சரம் மற்றும் பூஜைக்கு தேவைப்படும் இலை வகைகள்

இறக்குமதி செய்யப்பட்ட கதம்ப சரம்	\$ 2.00/ M	அறுகம் புல்	\$ 3.00/bag
உள்ளூர் கர்ணைஷன் சரம்	\$ 2.00/M	வில்வம் இலை	\$ 3.00/bag
மல்லிகைப்பூச்சரம்	\$ 5.00/M	வேப்பிலை	\$ 3.00/bag
கர்ணைஷன் மலர்கள்	\$ 0.20 each	Marukhalundu /Maru	\$ 3.00 /bag
மல்லிகை மலர்கள்	\$ 5.00/bag	மாவிலை	10 per \$ 1.00
சம்பாகினி மலர்கள்	\$ 3.00 /bag	வெற்றிலை	10 per \$ 1.00
அறலி மலர்கள்	\$ 3.00 /bag	வாழை இலை	\$ 1.00 each
தாமரை மலர்கள்	\$ 1.00 each	துளசி இலை	\$ 3.00/bag





எஸ். கணேஷ்

FIFA உலகக்கிண்ணம் 2014

FIFA கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 20 வது உலகக் கிண்ணத் தொடர் வரும் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை பிரேசில் நடைபெறவுள்ளது.

மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 32 நாட்களில் 64 போட்டிகள் நடக்கும். லீக் முறையில் நடக்கும் போட்டிகள் முடிந்த பின் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் "Knock out" (Round-16) சுற்றுக்கு முன்னேறும். ரியோ டி ஜெனிரோவில் இறுதிச்சுற்று (ஜூலை 13) நடக்கும்.

அணிகள் விபரம்

- பிரிவு A: பிரேசில், குரோசியா, மெக்சிகோ, காமரூன்
- பிரிவு B: ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, அவுஸ்திரேலியா
- பிரிவு C: கொலம்பியா, கிரீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான்
- பிரிவு D: உருகுவே, கோஸ்டாரிகா, இங்கிலாந்து, இத்தாலி
- பிரிவு E: சுவீட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டூராஸ்
- பிரிவு F: அர்ஜென்டினா, போஸ்னியா, ஈரான், நைஜீரியா
- பிரிவு G: ஜேர்மனி, போர்ச்சுகல், கானா, அமெரிக்கா
- பிரிவு H: பெல்ஜியம், அல்ஜீரியா, ரீயா, தென் கொரியா



FIFA WORLD CUP
BRASIL

ஜூன் 12ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் (ஏ பிரிவு), தொடரை நடத்தும் பிரேசில், குரோசியா அணிகள் மோதவுள்ளன. சொந்தமண் என்பதால் பிரேசில் அணி இம்முறை கிண்ணம் வெல்லும் என்று நம்பப்படுகிறது.

நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி இம்முறை பி பிரிவில் உள்ளது. இத்துடன் நெதர்லாந்து, அவுஸ்திரேலியா அணிகளும் உள்ளன. கடந்த 2010ல், லீக் சுற்றில் சிலி அணியை சிரமப்பட்டு தான் ஸ்பெயின் வென்றது.

தவிர, ஸ்பெயின் அணி தனது முதல் போட்டியில் (ஜூன் 13), 2010 தொடரின் இறுதிச்சுற்றில் வீழ்த்திய நெதர்லாந்து அணியைத் தான் சந்திக்கிறது.

இதுகுறித்து முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், பி பிரிவை "குருப்

ஆப் டெத்" என்று தெரிவித்துள்ளன. அணியின் முன்னணி வீரர்கள் இனியஸ்டா, அலோன்சோ, ஜாவி ஹெர்னாண்டஸ் காயத்தால் அவதிப்படுவதும் பலவீனம் தான். கோல் காப்பாளர் அணித்தலைவர் இகர் கேசிலாஸ், ரியல் மாட்ரிட் அணியில் மாற்று வீரராகத் தான் உள்ளார். சமீபத்திய போட்டிகளில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ஸ்பெயின். இந்த ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த கான்பெடேரேஷன் தொடர் இறுதிச்சுற்றில் ஸ்பெயின் அணி, பிரேசிலிடம் 0-3 என வீழ்ந்தது. இதுபோன்ற காரணங்களால் ஸ்பெயின் அணி அடுத்த சுற்றுக்கு செல்லவே கடுமையாக போராடும் நிலை தான் உள்ளது. இதனால், மீண்டும் உலகக் கிண்ணத்தை தக்கவைப்பது கடினம் தான்.

பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளைக் காண்பதற்கு பிரேசில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். களைகட்டவிருக்கும் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளைக் கண்டுக்கி ரசிகர்கள் இதுவரை 2.56 மில்லியன் டிக்கெட்டுகளை வாங்கியிருப்பதாக சர்வதேச கால்பந்து குழு (FIFA) தெரிவித்துள்ளது.

முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ரியோ டி ஜெனிரோ மற்றும் சாவ் பாலோ மைதானங்களில் நடைபெற உள்ள 13 போட்டிகளுக்குமான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்ட நிலையில், விற்பனையான 2.56 மில்லியன் டிக்கெட்டுகளில் பிரேசில் ரசிகர்கள் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.
Almost All Services Available

647 289 6164



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Scholarship Plan [RESP]

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •

எமனார்க்கு...

கொள்வது என்பவற்றைத் தவிர்ந்துக் கொள்வதுடன் வயதுக்குமுத்த பெண்களுடன் உடலுறவு கொள்வதையும் தவிர்க்கும்படி ஆண்களுக்கு அறிவுரை வழங்குகிறார். 'இரண்டு அடக்கோம் ஒன்றை விடோம்' என்பது மலசலத்தை அடக்கிவைப்பதும் விந்துவை விரயமாக்குவதும் உடல்நலத்துக்குக் கேடானது என்பதைக் கூறுகிறது.

இடதுகையில் படுப்பதும் நல்லதாம். கிழங்குகளில் கரணைக்கிழங்கைத் தவிர மற்றையவை கெடுதல் விளைவிக்கக்கூடியன என்பது தேரையர் கருத்து. மரவள்ளிக்கிழங்கும் உருளைக்கிழங்கும் பிற்காலத்தில் ஐரோப்பியர் மூலமாக எமக்கு அறிமுகமானவை. இவையற்றி தேரையர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உணவில் தயிரைச் சேர்த்துக்கொள்வது பலவிதத்திலும் நன்மை தரும். கல்சியம் உள்ளிட்ட சத்துக்களைத் தருவதுடன் தயிரில் உள்ள கெடுதல் விளைவிக்காத பக்ரீரியாக்கள் பழுதடைந்த உணவு நன்கு வேக வைக்கப்படாத காய்கறிகள் மற்றும் குடிநீர் போன்றவற்றுடன் குடலினில் சேரக்கூடிய கெடுதல் விளைவிக்கும் கிருமிகளை அமுக்கிவிடுகின்றன.

முதலாளிகள் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும் அதைச் சாப்பிடாதீர்கள் என்று சொல்வதற்குக் காரணம் இருப்பதுநாலு மணிநேர இடைவேளையில் அந்த உணவுகளில் வயிற்றோட்டத்தை ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியாக் கிருமிகள் பெருகிவிடும் என்பதுதான். அக்காலப்பகுதியில் இன்றுள்ள குளிர்சாதனவசதிகள் இல்லை என்பது உண்மை. எனினும் குளிர்சாதனப் பெட்டியிலும்சூட கிருமிகளின் வளர்ச்சிவேகம் குறைக்கப்படுகிறதே தவிர அவற்றின் வளர்ச்சி முற்றாகத் தடை செய்யப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். உலகம் முழுவதும் மடை (படையல்) போட்டாலும் பசித்தால் ஒழியச் சாப்பிடாதீர்கள் என்று வள்ளுவர் கூறியதையே மீண்டும் வலியுறுத்தும் தேரையர் இவ்வாறெல்லாம் செய்துவந்தால் யமன் ஏன் நம்மிடம் வரப்போகிறான் என்கிறார்.

இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று நீண்ட காலம் வாழ்வதற்கு வேறு விடயங்களும் சரியாக அமையவேண்டும் என்று கூறுகிறார் பிசிராந்தையார் என்னும் சங்ககாலப்புலவர். பாண்டிய நாட்டுப்புலவரான பிசிராந்தையாரும் சோழநாட்டை ஆண்டுவந்த கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் காணாமலேயே பெருநட்புக்கொண்டவர்கள். நெடுங்காலமாகவே புலவரின் புகழ் பாண்டிநாட்டில் பரவிவிருந்தது. மன்னனும் மக்களும் பிசிராந்தையாரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஏதோ ஒருதடையால் கோப்பெருஞ்சோழன் உயிருடன் இருந்த காலத்தில் புலவரால் சோழநாட்டுக்கு வரமுடியவில்லை.

“என் இனிய நண்பன் பிசிராந்தை என்னைத் தேடி இங்கு வருவான். அவனுக்கு என்பக்கத்தில் இடம் ஒதுக்கிவையுங்கள்” என்று கூறி உயிர் நீத்தான் சோழன். அரசன் கூறிவைத்தபடி புலவரும் வந்தார். அவரைப் பார்த்ததும் அதிசயித்து நின்றார்கள் அவ்வூர்மக்கள். அரசன் சொன்னபடியே அவர் வந்தது அதிசயம் என்றால் அவரது தோற்றம் அதைவிட அதிசயம். பல்லாண்டுகாலமாக அவர்கள் கேள்விப்பட்ட புலவர் அவர். நரைத்த தலையும் மெலிந்த உடலும் தளர்ந்த நடையும் கொண்ட ஒருவரையே அவர்கள் கற்பனை செய்து வைத்திருந்தார்கள். ஆனால் வந்தவரிடம் முதுமையின் அறிகுறியையே காணமுடியவில்லை. இது எப்படி சாத்தியமாகும். அவரிடமே கேட்டுவிட்டார்கள்.

“ஆண்டுகள் பல கடந்துவிட்டன. இன்னும் எப்படி நரைமுடியும் இன்றி இளமைத்தோற்றத்தில் இருக்கமுடிகிறது என்றுதானே கேட்கிறீர்கள். எனது மனைவி மாட்சிமை பொருந்திய பண்புகளை உடையவள். எனது மக்கள் கல்வி கேள்வி நிரம்பப்பெற்றவர்கள். எனது வேலையாட்கள் நான் சொன்னபடி கேட்டு நடப்பவர்கள். எமது மன்னன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்தாது நாட்டைக்காத்து வருபவன். அதற்கும் மேலாக எதனையும் விரிவாக உள்வாங்கி முடிவெடுக்கும் கொள்கையுடைய பெருமக்கள் பலர் வாழும் உள் எனது உள்.” தாம் இன்னமும் முதுமை அடையாமல் இருப்பதற்கு இவையே காரணம் என்று பிசிராந்தையர் கூறிய பதில் சங்க இலக்கியமான புறநானூற்றில் இடம்பெற்றது.

யாண்டு பலவாகி நரையில் ஆகுதல் யாங்காகியர் என வினவுதிர் ஆயின் மாண்ட என்மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை ஆன்றவிந்து அடங்கியக் கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே புறம்: 191

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டும் ஒருவருக்குப் பூரணமான ஆயுளைத் தந்துவிடும் என்று கூறுவதற்கில்லை. குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிறைந்திருக்கவேண்டும். சார்ந்திருக்கும் சமூகம் சிறப்பானதாக இருக்கவேண்டும் ஆட்சியில் இருப்போர் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவரது வாழ்நாள் நீண்டதாகவும் சிறப்பானதாகவும் இருக்கும் என்பதையே பிசிராந்தையார் மறைமுகமாக உணர்த்தியுள்ளார் எனக்கருதலாம்.

Why Sri Lanka...

To successfully enforce the Sri Lankan ban internationally, the government will have to provide credible evidence that these organizations and individuals are involved in terrorism. That has not yet occurred. In the meantime, however, Colombo will still try to use its diplomatic leverage to undermine these organizations and individuals in the countries where they work and live. This is likely an attempt to discredit the United Nations' inquiry by calling into doubt the rectitude of the witnesses appearing before it.

Colombo's move to list organizations and individuals in the Tamil diaspora as financiers of terrorism has one motive: to silence Tamil voices both within the government's jurisdiction and overseas. By doing so, the government hopes to prevent them from contributing to the international inquiry and thereby avoid accountability.

Tamils within Sri Lanka and in the diaspora are vigorously preparing to push back against Colombo. But other countries too, have a responsibility to call the Sri Lankan government's bluff and ensure the U.N. Human Rights Commission's resolution for a credible, independent inquiry is successfully implemented.

J. S. Tissainayagam is a Sri Lankan journalist now based in Washington, D.C.

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட

வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

36 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Reposed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

3030 Markham Road
Scarborough, ON

**416-412-3838
416-836-5825**



எஸ். காந்தி

வெள்ளிப் பணம்

85

வெள்ளிப்பணத் தொடரில் இம்முறை ஒன்றாறியோ மாகாணத்தில் தொழில் புரிபவர்களுக்கான ஆகக்குறைந்த ஊதியம் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதனைப் பற்றிய கட்டுரையாக அமைகிறது.

ஒன்றாறியோ மாகாண அரசு ஒன்றாறியோ மாகாணத்தில் தொழில் வழங்குனர்கள் (Employer) மணித்தியாலத்திற்கு தற்பொழுது ஆகக்குறைந்தது \$10.25 கொடுக்க வேண்டும் என்பது சட்டமாக இருக்கின்றது. இது 2010ம் ஆண்டு பங்குனிமாதம் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இந்த வருடம் யூன் மாதத்திலிருந்து \$11 ஆக இது அதிகரிக்க இருக்கின்றது.

இந்த குறைந்த அளவான ஊதியக் கொடுப்பனவுகள் ஏறத்தாழ 50 வருடங்களாக எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது என்பதை நாம் பார்க்கும் போது 50 வருடங்களுக்கு முன் ஒரு டாலரின் கொள்வனவு சக்திக்கும், இன்றைய ஒரு டாலரின் சக்திக்குமுள்ள வேறுபாட்டினை அவதானிக்க முடிகிறது.

1965ம் ஆண்டு மணித்தியாலத்திற்கான ஆகக்குறைந்த வேதனமாக \$ 0.90 சதமாக இருந்தது. இது 1969ம் ஆண்டு \$1.30 ஆக மாற்றம் பெற்றது. 1970ம் ஆண்டு \$1.50 ஆகவும், முறையே 1974, 1975, 1981, 1984, 1994 பகுதிகளில் அதிகரித்து வந்தது. 1995ம் ஆண்டு தைமாதம் \$6.85 ஆக இருந்தது.

1995ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரையும் ஏறத்தாழ 9 ஆண்டுகள் வரையில் எந்த அதிகரிப்பும் ஏற்படவில்லை. பொருளாதாரமும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கின்றது. இக்காலத்தில் மாகாண அரசில் ஆட்சி செய்தவர்கள் எந்த வர்க்கத்திற்கு சார்பாக இருந்தார்கள் என்பதனையும் இதன் மூலம் ஊகிக்க முடியும்.

2004ம் ஆண்டு மாசிமாதம் இது \$7.15 சதமாக 9 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகரிப்பு ஏற்பட்டது. 2004ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரையில் ஒவ்வொரு வருடமும் முறையே \$7.45, \$1.75, \$8.00, \$8.75, \$9.50. 2010ம் ஆண்டு மார்ச் மாதம் இது \$10.25 ஆக அதிகரித்துள்ளது.

தற்பொழுது 3 வருட இடைவெளியின் பின்னர் \$0.75 சத உயர்வு அடுத்த மாதத்திலிருந்து ஏற்பட இருக்கிறது. தொழில் வழங்குனர்களுக்கு (Employer) இது மகிழ்ச்சி தராத விடயமாக இருந்தாலும் குறைந்த ஊதியத்தில் தொழிலுடைய தொழிலாளர்களுக்கு இது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பது உறுதி.

வறுமைக்கு எதிராகப் போராடும் அமைப்புக்களும் சங்கங்களும் (Anti-poverty activists & Union) இந்த அதிகரிப்பு உண்மையில் போதுமானது அல்ல என்றும் ஆகக்குறைந்தது மணித்தியாலத்திற்கு \$14 டாலர்களாக இருக்க வேண்டுமென மாகாண அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதற்கு மாகாண அரசு இனிவரும் காலங்களில் வருடாவருடம் வாழ்க்கைச்செலவு சுட்டெண் (Consumer price index) எண்ணின் அதிகரிப்பிற்கேற்ப இந்த ஊதிய அதிகரிப்பு ஏற்படுமென உறுதி கூறியுள்ளனர்.

வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பிற்கேற்ப இது போதுமானது அல்லவென்பது குறைந்த ஊதியத்தில் தொழில் புரிபவர்களின் வாதமாக இருக்கின்ற நிலையில் தொழில் வழங்குனர்கள் இத்தகைய நிலைமை பொருட்கள், சேவைகளின் உற்பத்திச் செலவை கூட்டப்போகின்றது. இது புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு தடையாக அமையலாமென கூறுகின்றனர்.

மறுபுறத்தில் பொருட்கள், சேவைகளின் விலையுயர்வு வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும்போது பாதிக்கப்பட்ட போகின்றவர்கள் வறுமைக் கோட்டில் வாழ்வவர்களும், மத்தியதர வர்க்கம் என்று அழைக்கப்படும் நடுத்தர வருமானம் உடையவர்களும் தான்.

தொழில் வழங்குனர்கள் இப்படியான ஒரு சூழலிலும் இத்தகைய பாதிப்புக்களிலிருந்து தப்பி விடுவார்கள் என்கின்ற ஒரு கருத்து இருக்கின்றது. வளர்ச்சி பெற்ற ஒரு நிறுவனத்திற்கு இது பொருத்தமாக அமைந்தாலும் புதிய அதுவும் சிறிய தொழில் புரிவோர் அல்லது தொழில் முனைவோருக்கும் இது மிகவும் சவாலான விடயமாகத்தான் இருக்கும்.

ஒரு குடையின் கீழ்
சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

**Grocery &
Vegetables**
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881



**RESP
SAVINGS PLAN**
கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax
Small Business income Tax
Computerized Returns



S.Ganthiy
B.A., Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com

Graphic Lond - 647. 219. 7576

**The Children's
Education Trust
of Canada**

offered to the public by

**Children's Education
Funds Inc.**



10 லாலரிலிருந்து ஆரம்பித்து
7200 லாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)

உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

418 899 6044

email
s.kanapathypillai@cefi.ca

Albert Campbell Square (Scarborough town Centre)

அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில்


தமிழினப்

படுகொலை நாள்

மே 18, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி

தமிழின அழிப்பின் 5ஆம் ஆண்டு நினைவு நாள்

- சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலையையும் போர்க் குற்ற மீறல்களையும் அனைத்துலக நீதி விசாரணை செய்யப்பட வேண்டும்
- சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ்ப்பொதுமக்களின் நில அபகரிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் - உடனடியாக நிறுத்த வேண்டும்
- சிறிலங்கா அரசினமீது பொருளாதாரத் தடை விதிக்கப்படல் வேண்டும்
- தமிழரின் நீதியான அசியல் தீர்வு குறித்து ஈழத்தமிழரிடையே சர்வதேச ரீதியாக பொது வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும்



முள்ளையாக்கால் உறவுகளுக்கு
குறைவுத் தீபம் ஏழிசலோம்

கனடியத் தமிழர் சமூகம் - கனடியத் தமிழ் மாணவர் சமூகம்

கனடாவில் தமிழர் சமூகம்...

தமிழர் தேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட இனப்படுகொலையை நிறுத்த சர்வதேச மட்டத்தில் மனிதஉரிமைகள் செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சர்வதேச சமூக ஆதரவைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.


ஐம்பதுக்கும் அதிகமான சமூகத்தின் அடிமட்ட கிராம மற்றும் பாடசாலை அமைப்புகளுடன் மேலதிகமாக பின்வரும் அமைப்புகள் பொது ஆயத்தில் பங்கு கொண்டன.

Aarivakam Association
 Albert Campbell High School Tamil Students Association
 Brampton Tamil Association
 Brock University Tamil Students Association
 Canadian Tamil Academy
 Canadian Tamil Remembrance Organization
 Canadian Tamil Sports Association
 Canadian Tamil Womens Development Organization
 Canadian Tamil Youth Alliance
 Carleton University Tamil Students Association
 Centre for Canadian Tamils
 Dalhousie Tamil Students Association
 Tamil Cultural Association of Winnipeg
 Markham District High School Tamil Students Association
 Markham Tamil Organization
 McMaster University Tamil Students Association
 Mississauga Tamil Association

National Council of Canadian Tamils
 Pearson High School Tamil Students Association
 Pope John Paul High School Tamil Students Association
 Quebec Tamil Association
 Ryerson University Tamil Students Association
 Tamil Association of Nova Scotia
 Tamil Canadian Graduates Association
 Tamil Catholic Community - Montreal
 Tamil Information Centre
 Tamil Youth Organization in Canada
 University of Toronto Scarborough Campus -
 Tamil Students Association
 University of Toronto St. George Tamil Students Association
 UOIT-Durham College Tamil Students Association
 Wilfred Laurier University Tamil Students Association
 York University Tamil Students Association

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
 (Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters



உங்கள் இல்லங்களை மாளிகையாக்கிட அழையுங்கள் கேதா

தமது சிறப்பான சேவையினால் தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்



அர்ச்சனாஸ் & கோ

அனைத்துவகை பூஜைப்பொருட்களின் களஞ்சியம்

பூஜைப்பொருட்கள்
மல்லிகைச்சரம்
பூக்கள் பூமாலைகள்
பரதநாட்டிய ஆபரணங்கள்
வீடியோ புகைப்படம்
தீரைப்படங்கள் பாடல்கள்

All temple pooja items
Fresh jasmine and flower garlands
Dance items
HD Video & Photography
Passport photos



"உங்கள் இல்லம்தோறும் இறையருள் வற"

416-292-0033

www.archanas.ca

2950 Kennedy Rd. Unit 10A Scarborough (One Block North of Finch)

SABESAN'S Choice




Sabesan's Choice

416 605 1990

தனி மரத்தினாலான நிலம், நிலவிரிப்பு
சுவருடன் இணைந்த அலுமாரிக் கதவுகள்
யன்னல், கதவு புதுப்பித்தல்
ஆகிய வேலைகளில் தன்னிகரற்றவர்
"விருதுபெற்ற தொழிற்றுறை நிபுணர்"

Laminate, Mirror, Panel, Closet Droos
Carpet, Hardwood, Tiles, Granite Flooring
Windows + Doors, Kitchen + Bath
Renovation or New!



**3/4 INCH
HARDWOOD
SUPPLIED AND
INSTALLED
\$4.99**



நினைவுகளுக்கு மரணமில்லை!
ஆண்டுகள் 25 ஆயிடினும்
அகிலா! உன் நினைவுக்கு அழிவில்லையடா!



தனயனாக
05-05-1970

தந்தைக்காக
10-05-1989

செல்வன் எஸ். தி. அகிலன்

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவன்
கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவன்; விளையாட்டு வீரன்

ஈழத்தமிழரைக் காக்கவென வந்த இந்திய அராஜகப் படையாலும்
அதற்குத் துணைபோன துரோகக் கும்பலாலும்
தாய்மண்ணில் பத்திரிகைச் சுதந்திரத்துக்காகப் போராடிய
தந்தைக்காகப் பலியெடுக்கப்பட்ட பாலஅபிமன்யு.

அரிதில் அரிதாய் எம்வாழ்வில் அறிவாய்ப் பிறந்த அகிலா! ஊர்
பெரிதில் பெரிதாய் அன்புடனே பேணி நின்ற பெருநிதியே!
பரியோ வானும் பலகலையும் பரிமளிக்க வளர்ந்தவனே!
'மாண்புறுத்துவேன்' என்று வாழ்பவனே எம்முயிரில்!
இருஇரு ஐயா! எங்களது இதயக் கோயிலில் ஒளியாக!

அம்மா, அப்பா
குடும்ப உறவினர்கள், நண்பர்கள்
416.920.9250



DR. ILLANGO & ASSOCIATES
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

BRACE FOR A GREAT SMILE



SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

New Location

BRAMPTON / MISSISSAUGA

7920 Hurontario St.,
Unit 37
Brampton, ON
Tel: 905 457 1700

FREE! Real Estate Classes



Successful Real Estate Office With Over 300 Salespeople



★ No Franchise Fees ★ No Monthly Fees ★ No Desk Fees
International Award Winning Office
Top 5th HomeLife Office In Canada-2012

- ➔ Attractive Commission Split.
- ➔ Over 300 Salespersons.
- ➔ Daily Training, Full Services Office
- ➔ 24 Hrs Access to the Office
- ➔ Office Open 7 Days/ Week



HOMELIFE /FUTURE REALTY INC., Brokerage
 205 -7 Eastvale Dr., Markham, Ontario, L3S 4N7
Bus: 905.201.9977 | 416.264.0101

Selva Vettyvel
 Broker of Record
Tel:416-568-4301

*Based on TREB data: 2012. (does not include independent or other franchisors). ©2012 HomeLife Realty Services Inc. All Rights Reserved. Each Office is Independently Owned and Operated. Not intended to solicit Agents or Brokers currently under contract.
 INDEPENDENTLY OWNED AND OPERATED